

நாணயக் கொள்கை, வட்டி வீதங்கள், பணம் மற்றும் கொடுகடன்

7.1 பொதுநோக்கு

மத்திய வங்கியானது தொழில்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் குறிப்பிடத்தக்க சவால்களைத் தோற்றுவித்த கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றைக் கருத்திற்கொண்டு, வளர்ச்சி, மீட்சி மற்றும் உறுதிபாட்டின் மீது கவனங்கொண்ட ஓர் நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்குள் நாணய நிலைமைகளை ஒருபோதுமில்லாத மட்டங்களுக்குத் தளர்த்துவதற்கு மத்திய வங்கி பல வழிமுறைகளைத் தொடங்கியது. நன்கு நிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புக்கள் மற்றும் மிதமான திரண்ட கேள்வி மற்றும் அத்தியாவசியமில்லாத இறக்குமதிகள் மற்றும் வெளிநோக்கி முதலீடுகள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்பவையின் பின்னணியில் முதன்மை மற்றும் மைய பணவீக்கம் குறைந்த மட்டங்களில் காணப்பட்டதனால் உள்நாட்டு முதலீட்டின் அதிகரிப்பினை வசதியளிப்பதனை இலக்காகக்கொண்ட வழக்கமீறிய நாணய தளர்த்தலை இயலச்செய்தது. 2020இல் ஏனைய முக்கிய கொள்கை மாற்றங்களுடன் இணைந்து கொள்கை வீதங்கள் ஐந்து தடவைகளாக மொத்தமாக 250 அடிப்படைப் புள்ளிகளினால் குறைக்கப்பட்டதுடன் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்புப் பொறுப்புகள் மீதான ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதம் இரு தடவைகளாக மொத்தமாக 3 சதவீத புள்ளிகளால் குறைக்கப்பட்டு வங்கி வீதம் 650 அடிப்படைப் புள்ளிகளால் குறைக்கப்பட்டது. மத்திய வங்கியானது ஆண்டு முழுவதும் அரசாங்கத்திற்கு வேண்டப்பட்ட நிதியளித்தல்களை வழங்கியது. இது, சந்தைத் திரவத்தன்மையை அதிகரிப்பதற்கும் பங்களித்தது. மேலும், மத்திய வங்கி, உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கான தொழிற்படு மூலதன நோக்கங்களுக்கான அதிக சலுகைகளுடைய கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. மிதமிஞ்சியதாகக் கருதப்பட்ட சில கடன்வழங்கல் வீதங்களை குறைக்கின்ற அதேவேளை ஈடுகளினால் பிணையளிக்கப்பட்ட வீடமைப்பு கடன்கள் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை விதிப்பதற்கும் மத்திய வங்கி நேரடியான வழிமுறைகளைத் தொடங்கியது. இவ்வழிமுறைகளின் ஒன்றிணைந்த பெறுபேறாக சில சந்தை வட்டி வீதங்கள் வரலாற்றிலேயே குறைந்த மட்டத்திற்கு சென்றமையுடன் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வட்டி வீதக் கட்டமைப்பும் கீழ் நோக்கி சரிசெய்யப்பட்டது. இவ்வயிவிருத்திகளின் பெறுபேறாக 2020இன் பிந்திய பகுதியில் தனியார் துறைக்கான ஒட்டுமொத்த கொடுகடன் விரிவாக்கத்திலும் மீட்சியொன்று அவதானிக்கப்பட்ட அதேவேளை, பொதுத் துறைக்கான கொடுகடன் ஆண்டுகாலப்பகுதியில் கணிசமாக அதிகரித்து விரிந்த பண நிரம்பலில் துரிதமான விரிவடைதலொன்றினைத் தோற்றுவித்தது.

7.2 இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலை

அட்டவணை 7.1

அண்மைக்கால நாணயக்கொள்கை வழிமுறைகள்

தாக்கமற்ற பணவீக்கம் மற்றும் நன்கு நிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புக்களை கருத்திற்கொண்டு வளர்ச்சி, மீட்சி மற்றும் உறுதிப்பாடு என்பவை மீது கவனங்கொண்டு 2020 முழுவதும் மத்திய வங்கி ஓர் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை பின்பற்றியது. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூலம் பாதிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கையினை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிப்பதில் 2020ஆம் ஆண்டு முழுவதும் முக்கிய பணவீக்கம் மற்றும் நன்கு நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புக்கள் என்பவற்றுடன் சேர்த்து நாணயக் கொள்கை தளர்த்தப்பட்டிருந்தது. கொவிட்-19 நோய்ப்பரவலும் அதன் விளைவான கட்டுப்படுத்தல் வழிமுறைகளும் பொருளாதார நடவடிக்கையினை சுருக்கமடையச் செய்து பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கு தீவிரமாக தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைப் பேணுவதற்கு மத்திய வங்கியினைத் தேவைப்படுத்தின. அதற்கமைய, 2019 மே மாதத்தில் தொடங்கப்பட்ட நாணயத் தளர்த்தல் சுழற்சியானது கொள்கை வட்டி வீதங்களில் மற்றும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்புப் பொறுப்புக்களின் மீதும் ஏற்படைய நியதி ஒதுக்கு வீதம் என்பவற்றில் குறிப்பிடத்தக்க குறைப்பொன்றுடன் 2020ஆம் ஆண்டு முழுவதும் நாணயத் தளர்த்தல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. மத்திய வங்கி, 2020இல் கொள்கை வட்டி வீதங்களை மொத்தமாக 250 அடிப்படைப் புள்ளிகளினாலும் நியதி ஒதுக்கு வீதங்களை மொத்தமாக 3 சதவீதப் புள்ளிகளினாலும் குறைத்தது. 2020 சனவரியில் மத்திய வங்கி, அதன் கொள்கை வட்டி வீதங்களை அதாவது, துணைநில் வைப்பு வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 50 அடிப்படைப் புள்ளிகளால் 6.50 சதவீதத்திற்கும் 7.50 சதவீதத்திற்கும் குறைத்தது. 2020 மார்ச் முதல் நாட்டில் ஏற்பட்ட கொவிட்-19 பரவலின் பின்னர் மத்திய வங்கியானது நிதியச் செலவுகளை மேலும் குறைத்து, சந்தையில் திரவத்தன்மையினை அதிகரித்து எதிர்வரவிருக்கும் காலப்பகுதிக்கு தளர்த்தப்பட்ட நாணய நிலையொன்றினை பேணுவதற்கான கடமைப்பொறுப்பினை சமிக்ஞைப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்ட வழிமுறைகளின் தொடரொன்றின் வாயிலாக சந்தையில் நம்பிக்கையினை பேணுவதற்கு மத்திய வங்கி உடனடி நடவடிக்கை எடுத்தது. அதற்கமைய, மத்திய வங்கி, 2020 மார்ச் மற்றும் மே மாதங்களுக்கிடையில் மூன்று நாணயக் கொள்கை மீளாய்வுகளில் மொத்தமாக 100 அடிப்படைப் புள்ளிகளால் கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைத்தது. மேலும், காசுப்பாய்ச்சல் இடையூறுகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களின் அவசரநிலை நிதியளித்தல் தேவைப்பாடுகள் என்பவற்றிலிருந்து தோற்றம்பெற்ற மிகைப்படுத்தப்பட்ட நிச்சயமின்மைக்கு மத்தியில் பணச் சந்தையில் திரவத்தன்மையினை

திகதி	வழிமுறை
2016-பெப்-19	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதமானது 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 6.50 சதவீதத்திற்கும் மற்றும் 8.00 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது.
2016-யூலை-28	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதிவீதமானது 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.00 சதவீதத்திற்கும் மற்றும் 8.50 சதவீதத்திற்கு இறகு அதிகரிக்கப்பட்டன.
2017-மார்-24	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதமானது 25 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.25 சதவீதத்திற்கும் 8.75 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டன.
2018-ஏப்-04	துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் 25 அடிப்படைப் புள்ளிகளினால் 8.50 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. இதன்படி, நியதி ஒதுக்கு வீதக் 150 அடிப்படைப் புள்ளிகளிலிருந்து 125 அடிப்படைப் புள்ளிகளுக்குக் குறுக்கமடைந்தது.
2018-நவ-14	2018 நவம்பர் 16இல் ஆரம்பிக்கும் ஒதுக்குக் காலத்திலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நியதி ஒதுக்கு வீதம் 1.50 சதவீதப் புள்ளிகளினால் 6.00 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டது. துணைநில் வைப்பு வசதி வீதம் 75 அடிப்படைப் புள்ளிகளினால் 8.00 சதவீதத்திற்கும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் 50 அடிப்படைப் புள்ளிகளினால் 9.00 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டன. இதன்படி, நியதி ஒதுக்கு வீதக் 125 அடிப்படைப் புள்ளிகளிலிருந்து 100 அடிப்படைப் புள்ளிகளுக்குக் குறுக்கமடைந்தது.
2019-பெப்-22	நியதி ஒதுக்கு வீதம், 2019 மார்ச் 01இல் ஆரம்பமாகும் ஒதுக்குக் காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 1.00 சதவீதப் புள்ளியினால் 5.00 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டது.
2019-மே-31	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதமானது 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.50 சதவீதத்திற்கும் 8.50 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டது.
2019-ஒக்ட-23	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதமானது 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.00 சதவீதத்திற்கும் 8.00 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டது.
2020-சன-30	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதமானது 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 6.50 சதவீதத்திற்கும் 7.50 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டது.
2020-மார்-17	துணைநில் வைப்பு வசதி வீதம் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமும் 25 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 6.25 சதவீதத்திற்கும் 7.25 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன.
2020-மார்-17	2020 மார்ச் 16ஆம் நாளிலிருந்து ஆரம்பிக்கும் ஒதுக்குக் காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 1.00 சதவீதப் புள்ளியினால் 4.00 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டது.
2020-மார்-27	கொவிட் 19 என்பதனால் பாதிக்கப்பட்ட வர்த்தக முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ரூ. 50 பில்லியன் கொண்டு சேளாக்கியப கொவிட் 19 பத்தியளித்தல் வசதி (பாகம் ஐ மீநீர்தியில் திட்டம்) என்பது 4.00 சதவீத வட்டியுடன் ஓர் சலுகையான கடன் செய்நீட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2020-ஏப்-03	2020 ஏப்ரல் 03ஆம் நாளின் விபரபர முடிவிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதமும் 25 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 6.00 சதவீதத்திற்கும் 7.00 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன.
2020 ஏப் 16	வங்கி வீதமானது 500 அடிப்படைப் புள்ளிகளினால் 10.00 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டு, 300 அடிப்படைப் புள்ளிகளின் எல்லைப்பின் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தின் இரைந்து செல்லும் விதத்தில் தனிப்பக்கமாக சரிசெய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது.
2020 மே 06	2020 மே 06ஆம் நாளின் விபரபர முடிவிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமும் 50 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 5.50 சதவீதத்திற்கும் 6.50 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன.
2020 யூன் 16	2020 யூன் 16ஆம் நாளிலிருந்து ஆரம்பிக்கும் ஒதுக்குக் காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் நியதி ஒதுக்கு வீதம் 2.00 சதவீதப் புள்ளியினால் 2.00 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டது.
2020 யூன் 16	2020 மார்ச் 27 அன்று கொவிட் - 19 என்பதனால் பாதிக்கப்பட்ட வர்த்தக முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட சலுகையான கடன் (சேளாக்கியப கொவிட்-19 பத்தியளித்தல் வசதி - பாகம் ஐஐஐ)
2020 யூன் 09	துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமும் 100 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 4.50 சதவீதத்திற்கும் 5.50 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன. வங்கி வீதம் தனிப்பக்கமாக 8.50 சதவீதத்திற்கு குறைந்தது.




மூலம் : இலங்கை மத்திய வங்கி

குறிப்பு: வட்டி வீதங்கள் மீது விதிக்கப்பட்ட எல்லைகள் பின்வருமாறு
 * 26.04.2019 உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வங்கியிலான நிதியியல் நிறுவனங்களின் வைப்புச் சாதனைகளின் மீது வட்டிவீத உச்ச எல்லைகள் விதிக்கப்பட்டன.
 * 24.09.2019 கடன் வழங்கல் மீது வட்டி வீத உச்ச எல்லைகள் விதிக்கப்பட்ட அத்தேசமையால் உரிமப்பெற்ற வங்கிகளின் வைப்புக்கள் மீதான வட்டி வீத உச்ச எல்லைகள் முக்கீழ் செய்யப்பட்டன.
 * 27.04.2020 உரிமம் பெற்ற வங்கிகளின் அடவீதத்தில் முற்பணைகளின் மீது வட்டிவீத உச்ச எல்லைகள் விதிக்கப்பட்டன.
 * 24.08.2020 தேர்ந்தெடுக்கப்பட்ட கடன்வழங்கல் சாதனைகள் மீதான வட்டிவீத எல்லைகள் இறுக்கப்பட்டன.
 * 26.11.2020 ஈட்டான உத்தரவாதமளிக்கப்பட்ட விட்டு கடன்கள் மீது அதிகபட்ச வட்டிவீதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
 * நுண்பாக சீரிய நடுத்தர தொழில் முயற்சிகள் துறைக்கு முன்னுரிமைத்தரவு கடன் வழங்கல் இலக்குகளை வங்கியியல் சமூகத்தின் ஆலோசித்து அறிமுகப் படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டன.

அதிகரிப்பதற்கு மத்திய வங்கி 2020 மார்ச்சில் நியதி ஒதுக்கு வீதத்தினை 1 சதவீதப் புள்ளியினாலும் 2020 யூனில் மீண்டும் 2.00 சதவீதப் புள்ளிகளினாலும் குறைத்தது. இதனூடாக பணச்



வரைபடம் 7.1
நாணயத் துறைச் செயலாற்றம்



தனியார் மற்றும் பொதுத்துறைகளுக்கான பணம் மற்றும் கொடுகடனின் விரிவாக்கம்

விரிந்த பணம் (M2b)	தனியார் துறைக்கான கொடுகடன்
7.0	4.2
23.4	6.5
1,782	374

2019 இறுதியில் (ஆண்டுக்காண்டு வளர்ச்சி, %)
2020 இறுதியில் (ஆண்டுக்காண்டு வளர்ச்சி, %)
2020 ஆண்டிற்கான மாற்றம் (ரூ. பில்)

கொடுகடனின் விரிவாக்கம்

ஆரசிற்கான தேறிய கொடுகடன்	ஆரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளுக்கான கொடுகடன்
2019 279	63
2020 1,752	184

(ஆண்டிற்கான மாற்றம், ரூ. பில்)

நெகிழ்ச்சியான பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின்படி மத்திய வங்கி தனது நாணயக் கொள்கையை நடாத்துகிறது.




சந்தைக்கு மொத்தமாக ஏறத்தாழ ரூ.180 பில்லியன் மேலதிகத் திரவத்தன்மை விடுவிக்கப்பட்டது. மேலும், உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தொழிற்படு மூலதனத்தை வழங்குவதற்கு உரிமப்பெற்ற வங்கிகளை இயலச்செய்யும் வகையில் செளபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன் வசதியின் கீழ் சலுகைக் கடன் திட்டங்களை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியது. 2020 நடுப்பகுதியளவில் கொள்கை வட்டி வீதங்களிலும் நியதி ஒதுக்கு வீதங்களிலும் குறைப்பிற்கு மத்தியிலும் கடன்வழங்கல் வீதங்களில் சரிப்படுத்தல் மந்தமாகவே காணப்பட்டது. இதனால், 2020 பூலையில் மத்திய வங்கி அதன் கொள்கை வீதங்களான துணைநில் வைப்பு வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் 100 அடிப்படைப் புள்ளிகளால் மேலும் குறைத்தது முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் ஆகக்குறைந்த மட்டங்களுக்கு கொண்டுவரப்பட்டன. அதேவேளை, மத்திய வங்கி, வசதியான செலவுகளில் நிதியியல் துறைக்கு அவசரகால நிதியளித்தல் கிடைக்கப்பெறுவதனை சமிக்ஞைப்படுத்தும் பொருட்டு வங்கி வீதத்தினை 2020 ஏப்பிரலில் 500 அடிப்படைப் புள்ளிகளால் குறைத்த அதேவேளை, துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்திற்கு மேல் 300 அடிப்படைப் புள்ளிகளைக் கொண்ட எல்லையொன்றுடன் தன்னியக்கமாகத் தீர்மானிக்கப்படுவதற்கு அனுமதித்தது. அதற்கமைய, வங்கி வீதமானது 2020 இறுதியளவில் மொத்தமாக 650 அடிப்படைப் புள்ளிகளினால் 8.50 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. கடனட்டைகள், அடகு, முன்கூட்டி ஏற்பாடுசெய்யப்பட்ட தற்காலிக மேலதிகப் பற்றுக்கள் அதேபோன்று தண்ட வட்டி வீதங்கள் என்பன மீது அறவிடப்படுகின்ற மிதமிஞ்சிய வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு மத்திய வங்கி 2020 ஓகத்தில் மேலும் ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியது. இதன்மூலம், நாணயக் கொள்கை ஊடுகடத்தும் செயல்முறை துரிதமடைந்து சிறிய கடன்பெறுநர்களுக்கு உதவியது. ஆக மொத்தத்தில், நாணயக் கொள்கை மற்றும்

நாணய நிலைமைகளை தளர்த்தல் வழிமுறைகள் நீண்ட காலமாக மிதமாகக் காணப்பட்ட உள்நாட்டு முதலீட்டினை விருத்திசெய்வதை இலக்கிடும் வகையில் அமைந்ததுடன் இது நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் விரைவாக ஓர் உயர்ந்த வளர்ச்சிப் பாதைக்கு மீள்செல்பதனையும் ஆதரவளிக்கும். உலகளாவிய நோய்த்தொற்றுக்கு மத்தியில் அரசாங்க காசுப்பாய்ச்சல்களுக்கான தடங்கல்களை பரிசீலனையில்கொண்டு முதலாந்தரசு சந்தையிலிருந்து திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்வதன் மூலம் மத்திய வங்கி அரசாங்கத்திற்கு நிதியியல் ஆதரவினை வழங்கியது. இது, சந்தைத் திரவத்தன்மையினை அதிகரிப்பதற்கு உதவியதுடன் முதலாந்தர ஏலங்களில் ஏற்றுக்கொள்வதற்கான உயர்ந்தபட்ச விலைவு வீதங்களை விதிப்பதன் மூலம் அரசாங்கப் பிணையங்கள் மீதான விலைவுகளைக் குறைப்பதற்குத் துணையளித்தது. இந்த காலப்பகுதியில் குறைந்த வட்டி வீதங்கள் என்பன அரசு தனது நிதியிடல் செலவை கணிசமாக குறைக்க உதவியது. இருப்பினும், மத்திய வங்கியின் அரசு பிணைய இருப்புக்களின் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பென்பது எதிர்காலத்தில் பணவீக்க அழுத்தங்களின் திரட்டலுக்கான சாத்தியத்தை பிரதிபலிப்பதோடு ஓர் நீடித்துநிலைத்திருக்கும் அடிப்படையில் திரண்ட கேள்வி நிலைமைகள் சீரானதும் பணத் தூண்டலை சரியான காலத்தில் புறக்கீடு செய்வதனை தேவைப்படுத்துகிறது. அதேவேளை, நாட்டில் கொவிட்-19இன் இரண்டாம் அலையினைத் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கையினை மீட்டெடுப்பதற்கு மத்திய வங்கி, மேலும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியது. அதற்கமைய, சம்பளம் பெறுகின்ற ஊழியர்களுக்காக குறைந்தது ஐந்து வருடங்களைக் கொண்ட காலப்பகுதியொன்றுக்கு ஈடு பிணையளிக்கப்பட்ட வீடமைப்பு கடன்கள் மீது ஆண்டுக்கு 7 சதவீதம் கொண்ட உயர்ந்தபட்ச வட்டி வீதத்தினை அறிமுகப்படுத்தியது. கொள்கை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளின் தாக்கத்தினைப் பிரதிபலித்து ஆண்டுக்காலப்பகுதியில் சந்தைக் கடன்வழங்கல் வீதங்கள் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தன. கடன்வழங்கல் வீதங்களில் குறைப்பு மற்றும் மேம்பட்ட சந்தை எண்ணப்பாங்குகள் என்பன மூலம் தனியார் துறைக்கான கொடுகடன் 2020 ஓகத்திலிருந்து மீளத்திரும்பலொன்றினைக் காண்பித்தது. எனினும், அத்தகைய கொடுகடன்களில் அநேகமானவை தனிப்பட்ட கடன்களாகவும் முற்பணங்களாகவும் காணப்பட்டமையினால் 2021 சனவரியில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்முயற்சிகள் துறை மீது முன்னுரிமைத் துறைக் கடன்வழங்கல் இலக்குகளை வங்கிகளுக்கு அறிவித்ததன் மூலம் பொருளாதாரத்தின் தேவையான துறைகளுக்கு ஆதரவளிப்பதற்கு மத்திய வங்கி மேலும் வழிமுறைகளைத் தொடங்கியது. மேலும், மத்திய வங்கியானது 2021இல் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையினை பேணுவது தொடர்பில் சந்தைக்கு முன்னோக்கிய வழிகாட்டல்களை வழங்கியது. இதன்மூலம் அண்மையகாலத்தில் உயர்வடைகின்ற வட்டி வீதங்கள் பற்றிய ஊகம் செயலிழக்கச்செய்யப்பட்டது.

வரைபடம் 7.2

துணைநில் வீதவீச்சு, சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்பு பணவீதம், நியதி ஒதுக்கு விகிதம் மற்றும் வங்கி வீதம்



7

சிறப்புக்குறிப்பு 5

2020ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியால் பின்பற்றப்பட்ட நாணயக் கொள்கைக் கருவிகள்


பொருளாதாரங்கள் மற்றும் நிதிச் சந்தைகள் மீதான கொவிட்-19 இன் முன்னெப்பொழுதாயில்லாத தாக்கமானது, நோய்த்தொற்றினால் உருவாகிய நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும் அவற்றின் பொருளாதாரங்களிற்கு ஆதரவளிப்பதற்குமாக அசாதாரண வழிமுறைகளை மேற்கொள்வதற்கு உலகிலுள்ள மத்திய வங்கிகளைத் தூண்டியது. பாரம்பரிய நாணயக் கொள்கைக் கருவிகளுக்கு மேலதிகமாக, பல மத்திய வங்கிகள் கணியம்சார் தளர்த்தல், இலக்கிடப்பட்ட கொடுகடன் திட்டங்கள், குறைந்த வட்டி வீதங்களைப் பேணுவதற்கான முன்னோக்கிய வழிகாட்டல் போன்றவை அடங்கலாக பாரம்பரியமற்ற நாணயக் கொள்கைகளைப் பயன்படுத்தின.

கொவிட்-19 நோய்த்தொற்றின் நோய்ப்பரவலைத் தொடர்ந்து நாணயக் கொள்கையை தளர்த்திய உலகின் முதல் மத்திய வங்கிகளின் ஒன்றாக இலங்கை மத்திய வங்கியும் 2020ஆம்

ஆண்டில் நாணயக்கொள்கைக் கொள்கைக் கருவிகளின் அணிவரிசையை விரிவுபடுத்தியது. சந்தையில் போதியளவு திரவத்தன்மையை உட்செலுத்துதல் மற்றும் கடன்பாட்டு செலவுகளைக் குறைத்தல் மூலம் நிதிச்சந்தைகளுக்கு ஆதரவளிப்பதுடன் பொருளாதார நடவடிக்கையினை மீட்பதனையும் இலக்காகக் கொண்டு பாரம்பரியமற்ற வழிமுறைகள் உள்ளடங்கலாக இந்தக் கொள்கைகள் அசாதாரணமான வேகம், அளவு மற்றும் செயற்பாடுகளில் நிறைவேற்றப்பட்டன. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதி தூண்டுதல்களாலும், மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட பல ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் தொழிற்பாட்டுச் செயற்பாடுகளினாலும் இணை சேர்க்கப்பட்டது. இவ்வகையிலான பரந்த நாணயக் கொள்கைத் தூண்டலை மேற்கொள்வதற்குத் தேவையான கொள்கை வெளியை மிதமான கேள்வி மற்றும் பணவீக்க நிலைமைகள் வழங்கின.

வரைபடம் சி.கு. 5.1

மத்திய வங்கியால் 2020 இல் பின்பற்றப்பட்ட நாணயக் கொள்கைக் கருவிகளும் அதன் தாக்கமும்



பொருளாதார நடவடிக்கைகளில் விரைவான மீட்சியை உறுதிசெய்வதன் அவசியத்தையும், நீண்ட கால மிதமான வளர்ச்சியின் பின்னர் உயர் வளர்ச்சிப் பாதைக்கு திரும்புவதையும், மற்றும் பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு ஆதரவளிப்பதையும் கருத்தில் கொண்டு, உண்மையான வட்டி வீதங்களைக் குறைப்பதன் மூலம் கொடுகடன் பாய்ச்சலை அதிகரிக்கும் நோக்கில், 2020 காலப்பகுதியில் மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி வீதங்களை 2.50 சதவீத புள்ளிகளால் கணிசமாக குறைத்தது. இது பொருளாதாரத்தில் உள்நாட்டு முதலீடு, உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கின்றது. மேலும், மத்திய வங்கி, தாங்கிக்கொள்ளக்கூடிய செலவுகளில் நிதியியல் துறைக்கு அவசரகால நிதியளித்தல் கிடைக்கப்பெறுவதனை சமிக்ஞைப்படுத்தும் பொருட்டு வங்கி வீதத்தை 6.50 சதவீதப் புள்ளிகளால் குறைத்தது.

உள்நாட்டுப் பணச் சந்தையில் திரவத்தன்மையை மேம்படுத்துவதற்காகவும் காசுப்பாய்ச்சலுக்கான இடையூறுகள் காரணமாக நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிதி நிறுவனங்கள், தொழில்கள் மற்றும் தனிநபர்களுக்கு உதவும் வகையிலும் மத்திய வங்கி நிதியினை ஒதுக்கு விகிதத்தினை மொத்தமாக 3 சதவீத புள்ளிகளினால் குறைத்தமையினால் 2020 ஆம் ஆண்டில் சந்தைக்கு ஏறத்தாழ ரூ.180 பில்லியன் நேரடியாக உட்செலுத்தப்பட்டது.

மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் பணச் சந்தையில் போதிய திரவத்தன்மையினைப் பேணும் வேளையில், குறுகிய கால வட்டி வீதங்களை குறைந்த மட்டங்களில் தொடர்ந்துமிருப்பதற்கு வழிகாட்டியது. மேலும், ஆண்டுக் காலப்பகுதியில் தேறிய அடிப்படையில் மொத்தமாக ஏறத்தாழ ரூ. 625 பில்லியன் தொகையினை முதலாந்தரச் சந்தையிலிருந்து திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்ததன் மூலம் உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அரசாங்கத்துக்கு அவசர நிதி உதவிகளை மத்திய வங்கி வழங்கியது. இது உள்நாட்டுப் பணச் சந்தையில் திரவத்தன்மையினை மேம்படுத்துவதற்கும் ஏறத்தாழ 2-3 சதவீத புள்ளிகளினால் அரசாங்கப் பிணையங்கள் மீதான விளைவுகளைக் குறைப்பதற்கும் உதவியமையின் மூலம் அரசாங்கத்தின் கடன் பெறுகை தொடர்பான செலவுகளைக் கணிசமாகக் குறைத்தது.

உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கான தொழிற்படு மூலதன தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு நிதியளிப்பதற்கு சலுகையடிப்படையிலான கடன் திட்டங்களை (செளபாக்கியா கொவிட்-19 புத்துயிரளித்தல் வசதியின் கீழ்) மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியது. மத்திய வங்கி, இவ்வாறான திட்டங்களின் கீழ் 4 சதவீத சலுகை வட்டியில் ஏறத்தாழ ரூ. 180 பில்லியன் பெறுமதியிலமைந்த நிதியளித்தமை பெரும் சிக்கலான காலகட்டத்தில் தொழில்களுக்கு, குறிப்பாக நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு நேரடி நிவாரணமாக அமைந்தது.

வங்கிகளுடனான தொடர்ச்சியான உரையாடலொன்றினை பேணியதனுடாக நாணயக் கொள்கை எதிர்பார்க்கக்கூடுகிறது.

இசைவாக சந்தை வட்டி வீதங்களைக் குறைப்பதற்காக வர்த்தக வங்கிகளை இணங்கச் செய்வதற்கும் உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அத்தியாவசிய திரவத்தன்மை ஆதரவினை வழங்குவதற்கும் வங்கிகளை வலியுறுத்துவதற்கும் மத்திய வங்கி 2020 காலப்பகுதியில் ஒழுக்காற்றுக் கடப்பாடுகளைத் தொடர்ந்தும் பயன்படுத்தியது. உயிர்த்த ரூயிறு தாக்குதல்களினைத் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் சந்தை வட்டிவீதங்களின் நிலைத்திருக்கக் கூடிய குறைப்பினை உறுதிப்படுத்துவதற்கும் 2019 தொடக்கம் வங்கித்தொழில் சமூகத்துடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளும் இந்த முயற்சியின் செயற்றிறனுக்கு ஆதரவளித்தன.

தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைமையானது ஒரு நீடித்த காலத்திற்குப் பேணப்பட முடியுமென பொருளாதார ஆர்வலர்களை சமரசப்படுத்தும் கருவியொன்றாக முன்னோக்கிய வழிகாட்டலினை மத்திய வங்கி பயன்படுத்தியது. அண்மைய எதிர்காலத்தில் வட்டி வீதங்களின் மீதான சாத்தியமான அதிகரிப்பு பற்றிய பாதகமான ஊகங்களை நீக்குவதில் இத்தகைய வழிகாட்டல் கருவியாயமைந்தது. மேலும், வீழ்ச்சியடைந்து வரும் சந்தை வட்டி வீதங்களின் உத்வேகத்தினைப் பேணிக்கொள்கின்ற வேளையில் நடுத்தரம் முதல் நீண்ட காலத்தில் ஒற்றை இலக்க வட்டி வீதக் கட்டமைப்பினை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவளித்து அதன் மூலம் தக்கவைக்கப்பட்ட தாழ்ந்த பணவீக்கச் சூழலின் நன்மையினை உள்நாட்டு முதலீட்டார்களுக்குக் கடத்துவதில் இது துணைபுரிந்தது.

அதிகபுயர் வட்டி வீதங்களுடன் சில நிதியியல் சாதனங்களிற்கு உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை விதிப்பதன் மூலம் மத்திய வங்கி இலக்கிட்ட வழிமுறைகளை மேற்கொண்டு அதன் மூலம் நாணயக்கொள்கை ஊடுகடத்தல் பொறிமுறையினை மேம்படுத்தியது. மேலும், உரிமம்பெற்ற வங்கிகளிற்கு நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மீதான முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் வழங்கல் இலக்கிடலை அறிமுகப்படுத்துவதற்கு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக்கு மத்தியில், 2020ஆம் ஆண்டு மத்திய வங்கியால் பயன்படுத்தப்பட்ட நாணயக் கொள்கைக் கருவித் தொடர்கள் மிகவும் சவாலான சூழ்நிலைகளில் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் உறுதித்தன்மையை பேணுவதற்கும் நிதித்துறைக்கு வசதியளித்தன. இறைத் தூண்டல் வழிமுறைகளுடன் இத்தகைய அசாதாரணமான நாணயத் தளர்த்தல்களினால் ஆதரவளிக்கப்பட்டு பொருளாதாரம் நிலையான மீட்பின் சமிக்ஞையை ஏற்கனவே காண்பித்துள்ளது. உயர் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களின் நடைமுறைப்படுத்தலுடன் பொருளாதாரம் உயர் வளர்ச்சிப்பாதையொன்றில் மீளெழுச்சியடைவதற்கு குறைந்த வட்டி வீதச் சூழலானது உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


குறைவான வட்டி வீதக் கட்டமைப்பினைப் பேணியமைக்கு அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மற்றும் வேறு வெளிநாட்டுச் செலாவணி வெளிப்பாய்ச்சல்கள் மீது நிலவிய கட்டுப்பாடுகளும் துணையளித்தன. 2020இல் நாணயக் கொள்கையின் போக்கானது பணவீக்கம் குறைவடைந்து காணப்பட்டமையினால் திரண்ட கேள்வி மீது உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கத்தினைப் பிரதிபலித்து அண்மைய காலத்தில் பொருளாதார நடவடிக்கையினை மீட்டுக்கொள்வதன் மீது அதிக கவனம் செலுத்தியிருந்தது. திரண்ட கேள்வி நிலைமைகளுக்கு உரிய கவனம் செலுத்த மத்திய வங்கியானது ஓர் நெகிழ்வான பணவீக்க இலக்கிடல் கட்டமைப்புக்குள் நாணயக் கொள்கையை மேற்கொண்டது. கேள்வி நிலைமைகளை கருத்திற்கொண்டு நடுத்தரகாலத்தில் 4-6 சதவீதம் கொண்ட இலக்கு வீழ்ச்சிணுள் பணவீக்கத்தினைப் பேணும் நோக்குடன் நெகிழ்ச்சியான பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பிற்குக் கீழ் நாணயக் கொள்கையை மத்திய வங்கி நடத்தியது.

பொருளாதாரத்தின் மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கான கொள்கை சார்ந்த நடவடிக்கை மீதான தகவல்களைப் பரப்புவதற்கும் மத்திய வங்கியின் தயார்நிலை பற்றி ஆர்வலர்களுக்கு உத்தரவாதம் வழங்குகின்ற அதேவேளை ஆண்டுக்காலப்பகுதியில் பின்பற்றப்பட்ட நாணயத் தளர்த்தல் வழிமுறைகளை ஊடுகடத்தச் செய்வதனை மேம்படுத்துவதற்கும் உலகளாவிய நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் பல்வேறு தளங்களுடாகவும் மத்திய வங்கி அதன் தொடர்புட்டலை வலுப்படுத்தியது. விதிக்கப்பட்ட கண்டிப்பான சமூக இடைவெளி வழிமுறைகளுக்கு மத்தியில் மத்திய வங்கி 2020 காலப்பகுதியில் மெய்நிகரான தொடர்புட்டல் முறைகளை நோக்கி நகர்ந்தது. அதற்கமைய, மத்திய வங்கி நாணயக் கொள்கை ஊடக மாநாடுகளை இணையவழி ஊடக நடாத்திய அதேவேளை, அவை சமூகவலைத்தளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன. மேலும், மத்திய வங்கி, ஏனையவற்றுக்கு


மத்தியில் நாணயக் கொள்கை தொடர்புப்பட்ட தகவல்களைத் தொடர்புட்டுவதற்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியது. அதேவேளை, எதிர்வருகின்ற காலப்பகுதியில் பேரண்டப் பொருளாதார கொள்கைகள் மீதான பரந்த அடிப்படையிலான உபாயங்கள் பற்றி சந்தைக்குத் தெரியப்படுத்துவதற்கு 2021இன் தொடக்கத்தில் வழிகாட்டல்: 2021 இற்கும் அதற்கு அப்பாலுமான நாணயம் மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள் மத்திய வங்கியின் ஆளுநரினால் இணையவழி ஊடக அறிவிக்கப்பட்டது. உண்மையான அடைவுகளுக்கு மேலதிகமாக பொருளாதாரத்தின் மீது அதிக முன்னோக்கிய கவனம் செலுத்தி 2021 முதல் எதிர்வரவுள்ள நாணயக் கொள்கை அறிக்கை வெளியீட்டினை மத்திய வங்கி அறிவித்தது. நாணயக் கொள்கை அறிக்கையினை வெளியிடுவதற்கு முயற்சியெடுத்து மத்திய வங்கியானது ஆர்வலர்களின் பணவீக்க எதிர்பார்க்கைகளை வழிநடத்தும் முகமாக 2020இல் பணவீக்கம் பற்றிய நடுத்தரகால எறிவுகளை நாணயக் கொள்கை மீளாய்வுகளினுள் கூட்டிணைப்பதற்குத் தொடங்கியது. அதேவேளை, கொவிட்-19 காரணமாக எதிர்கொண்ட சவால்களுக்கு மத்தியில் காலதாமதமின்றி மும்மொழிகளிலும் ஆண்டறிக்கை, அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள் அறிக்கை உள்ளடங்கலான மத்திய வங்கியின் வெளியீடுகளில் பேரண்ட அபிவிருத்திகள் தொடர்பான தகவல்கள் கிரமமாக வெளியிடப்பட்டன. இதற்கு மேலதிகமாக, முக்கிய பேரண்ட பொருளாதார புள்ளிவிபரங்கள் நாளாந்த, வாராந்த, மாதாந்த மற்றும் காலாண்டு இடைவெளிகளில் மத்திய வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

நன்கு நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகள் மற்றும் நிர்வகிக்கப்பட்ட விலைத் திருத்தங்கள் என்பவற்றுடன் இணைந்த குறைவடைந்த கேள்வி அழுத்தங்கள் என்பன 2020ஆம் ஆண்டுகாலப்பகுதியில் பணவீக்கத்தினை ஒப்பீட்டளவில் குறைவான மட்டங்களில் பேண உதவின. கொழுப்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2013=100), ஆண்டிற்கு ஆண்டு

வரைபடம் 7.3
ஆண்டுக்காண்டு முதன்மை பணவீக்கத்திற்கான
(கொ.நு.வி.சு.) பங்களிப்பு




வரைபடம் 7.4
ஆண்டுக்காண்டு முதன்மை பணவீக்கத்திற்கான
(தே.நு.வி.சு.) பங்களிப்பு



மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் பொதுவாக 4-6 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட வீச்சினால் காணப்பட்டது. இதேபோன்று, ஆண்டின் ஆரம்பத்தில் சிறிய அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்த தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (2013=100) அடிப்படையிலான முதன்மைப் பணவீக்கம் ஆண்டின் இறுதியை நோக்கிப் படிப்படியாக சரிவடைந்தது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 பெப்புருவரியில் 6.2 சதவீதமாக உச்சத்தை எட்டியது. இது பிரதானமாக, பாதகமான வானிலை நிலைமைகளின் காரணமாக உயர்வான உணவுப் பணவீக்கத்தினால் தூண்டப்பட்டிருந்தது. உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கத்தின் மிதமடைதலுடன்இது படிப்படியாக சரிவடைந்து ஆண்டின் இறுதியில் 4.2 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. வழங்கல்பக்க இடையூறுகள் 2020இன் அநேகமான காலப்பகுதியில் உணவுப் பணவீக்கத்தின் மீது மேல்நோக்கிய அழுத்தத்தினை நெருக்கின. ஆண்டுச் சராசரி அடிப்படையில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கமானது 2019இன் இறுதியில் பதிவாகிய 4.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியில் 4.6 சதவீதமாக சிறிதளவு உயர்வாகவிருந்தது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மைப் பணவீக்கத்தின் போக்கினை பின்பற்றிய தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான ஆண்டிற்கு ஆண்டு முதன்மைப் பணவீக்கம் 2020 திசம்பர் அளவில் 4.6 சதவீதத்திற்குப் படிப்படியாக குறைவதற்கு முன்னர் 2020 பெப்புருவரியில் 8.1 சதவீதமாக உச்சத்தை எட்டியது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கம் மீது உணவு வகையின் அதிக நிறையின் காரணமாக கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் உயர்வாகக் காணப்பட்டது. ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கமானது பாரியளவில் விடாப்பிடியான உயர்வான உணவுப் பணவீக்கத்தின் காரணமாக 2019இன் இறுதியின் 3.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2020 திசம்பரில் 6.2 சதவீதத்திற்கு உயர்வடைந்தது.

பணவீக்கத்தில் காணப்படும் அடிப்படைப் போக்குகளைப் பிரதிபலிப்பதாகவும் நாணயக் கொள்கை நோக்கங்களுக்கு அதிக பயன்மிக்கதாகவும் விளங்குகின்ற மையப் பணவீக்கமானது குறைவடைந்த கேள்வி நிலைமைகளைப் பிரதிபலித்து 2020 ஆண்டு முழுவதும் குறைவான மட்டங்களில் காணப்பட்டது. பெறுமதி சேர்க்கப்பட்ட வரி குறைக்கப்பட்டமை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அகற்றப்பட்டமையுடன் இணைந்து 2019 திசம்பர் தொடக்கம் தொலைத்தொடர்பு அறவீட்டுக் குறைப்புடன் தொலைத்தொடர்பு மற்றும் தரவுப் பணிகள் விலைகளின்

வரைபடம் 7.5
ஆண்டுக்காண்டு மையப் பணவீக்கத்தின் அசைவுகள்



வீழ்ச்சி என்பவை ஆண்டின் தொடக்கப்பகுதியில் மையப் பணவீக்கச் சுட்டெணின் அதிகரிப்பினை மெதுவாக்கியது. இந்த காரணிகளுடன் சாதகமான புள்ளிவிபரத் தளத் தாக்கங்கள் என்பவை 2020இல் மையப் பணவீக்கத்தின் மெதுவடைதலுக்கு பங்களித்தன. அதற்கமைய, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கம் 2019 இறுதியில் பதிவாகிய 4.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியில் 3.5 சதவீதத்தினை அடைந்தது. ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கமும் 2019 இறுதியின் 5.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2020 திசம்பரில் 3.1 சதவீதம் கொண்ட குறைவான மட்டத்தில் காணப்பட்டது. ஒரேமாதிரியான போக்கினைப் பின்தொடர்ந்து தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கம் 2019இன் இறுதியில் 5.2 சதவீதத்திலிருந்து 2020 இறுதியளவில் 4.7 சதவீதத்திற்குக் குறைந்தது. எனினும், 2020 நடுப்பகுதியில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கத்திற்கு புள்ளிவிபரத் தளத்தாக்கம் பங்களித்தது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கமும் 2019 இறுதியில் பதிவாகிய 5.7 சதவீதத்திலிருந்து 2020இன் இறுதியில் ஆண்டிற்கு ஆண்டு 4.1 சதவீதத்திற்கு குறைந்தது.

மத்திய வங்கியின் பணவீக்க எதிர்பார்க்கை அளவீட்டில் பிரதிபலிக்கப்பட்டவாறு நிறுவனத் துறைப் பணவீக்க எதிர்பார்க்கைகள் 2020இல் விசேடமாக ஆண்டின் இரண்டாமரையாண்டு காலப்பகுதியில் நன்கு நிலைநிறுத்தப்பட்டதாகக் காணப்பட்ட வேளையில் வீட்டுத் துறை பணவீக்க எதிர்பார்க்கைகள் அதிகரித்துக் காணப்பட்டன. நிறுவனத் துறை பணவீக்க எதிர்பார்க்கைகள், ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்து ஏறத்தாழ நடு ஒற்றை இலக்க மட்டங்களைச் சென்றடைவதற்கு முன்னர் 2020இன் ஆரம்ப காலப்பகுதியில் உயர்வான பக்கமொன்றில் காணப்பட்டன. கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு மத்தியில் குறைவடைந்த திரண்ட கேள்வி மற்றும் உள்நாட்டு வழங்கல்

7

பக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட சாதகமான அபிவிருத்திகள் நிறுவனத் துறையில் பணவீக்க எதிர்பார்க்கக்கூடிய மீது தாக்கம் கொண்ட பிரதான காரணிகளாக அமைந்திருந்தன. ஆண்டு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட எதிர்காலப் பணவீக்கம் உயர்வான மட்டங்களில் இருக்குமென வீட்டுத் துறை பதிலிறுப்பாளர்கள் எதிர்பார்த்து, கொவிட்-19 உள்நாட்டு உற்பத்தி மீதான எதிர்பார்க்கப்பட்ட வீழ்ச்சி, இறக்குமதிக் கட்டுப்பாடுகள், உள்நாட்டு நாணயம் தேய்வடைதல் மற்றும் தேர்தல் காலப்பகுதியில் அதிகரித்த அரசாங்கச் செலவினம் போன்ற காரணிகளை எடுத்துக்காட்டினர். எனினும், நிறுவன மற்றும் வீட்டுத் துறை இரண்டினதும் பதிலிறுப்பாளர்களும், கொவிட்-19இன் தாக்கம் குறைவடைவதனாலும் எதிர்வரவுள்ள பண்டிகைப் பருவகாலத்தின் போது கேள்வி உயர்வடைவதன் காரணமாகவும் திரண்ட கேள்வியில் எதிர்பார்க்கப்பட்ட மீட்சியின் காரணமாக எதிர்வரவுள்ள காலப்பகுதியில் பணவீக்கத்தின் மீது மேல்நோக்கிய அழுத்தங்களை எதிர்பார்த்தனர்.


7.3 வட்டி வீதங்களில் அசைவுகள்

பணச் சந்தைத் திரவத்தன்மையும் குறுங்கால வட்டி வீதங்களும்

தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலை, மத்திய வங்கி முதலாந்தரச் சந்தையிலிருந்து திறைசேரி உண்டியல்கள் கொள்வனவு செய்தல் அத்துடன் மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஏனைய தொழிற்பாட்டு வழிமுறைகள் என்பவற்றைப் பிரதிபலித்து 2020 காலப்பகுதியில் உள்நாட்டு பணச் சந்தையின் ரூபத் திரவத்தன்மை மிகையான மட்டங்களில் காணப்பட்டது. 2019 ஏப்பிரல் நடுப்பகுதியிலிருந்து பொதுவாக மிகையான மட்டங்களில் காணப்பட்ட உள்நாட்டு பணச் சந்தை திரவத்தன்மை, கொவிட்-19 பரவலிலிருந்து குறிப்பிடத்தக்களவு உயர்வான மட்டங்களில் பேணப்பட்டது, இதனூடாக, பாதிக்கப்பட்ட தொழில்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பொருளாதார நடவடிக்கையில் மீட்சிக்கும் நிதியியல் சந்தைக்கான போதிய வசதியினை வழங்கியது. 2020 மார்ச் மற்றும் யூன் மாதங்களில் நியதி ஒதுக்கு வீதத்தில்¹ குறைப்புகள், முதலாந்தரச் சந்தையிலிருந்து மத்திய வங்கியின் அரசு பிணையங்களின் கொள்வனவுகள், அரசிற்கு மத்திய வங்கியின் பகிர்நதளிக்கக்கூடிய இலாபங்களின் மாற்றல், உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையிலிருந்து மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணியின் கொள்வனவுகள், உரிமம்பெற்ற வங்கிகளுடன் வெளிநாட்டுச் செலாவணி சுவப் ஒப்பந்தங்களை மேற்கொள்ளல் மற்றும் செளபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன் வசதித் திட்டத்தினூடாக கொடுகடனின் வழங்கல் என்பன இந்த காலப்பகுதியில் உள்நாட்டு பணச் சந்தைத் திரவத்தன்மையின் குறிப்பிடத்தக்களவு

அதிகரிப்பினை விளைவித்தது. மேலும், திரவத்தன்மை ஆதரவு வசதியினூடாக தேவைப்பட்டவாறு தனியான முதலிலை வணிகர்களுக்கு மேலதிகத் திரவத்தன்மை வழங்கப்பட்டது. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து மத்திய வங்கியினது வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகள், உரிமம்பெற்ற வங்கிகளுடன் வெளிநாட்டு நாணய பரஸ்பர பரிமாற்றல் உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடுதல் மற்றும் செளபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன் வசதித் திட்டத்தினூடாக கொடுகடன் பகிர்நதளிப்பு என்பன மூலம் உள்நாட்டு பணச் சந்தை திரவத்தன்மை மேலும் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து, 2020 யூன் நடுப்பகுதியளவில் ஓரிரு பணச் சந்தை திரவத்தன்மை ஏறத்தாழ ரூ.220 பில்லியனுக்கு அதிகரித்ததுடன் இம்மிகையான திரவத்தன்மை நிலைமைகள் சந்தையில் தொடர்ந்தும் இருப்பதற்கு மத்திய வங்கி அனுமதித்தது. இதன்மூலம், சந்தை வட்டி வீதங்கள் மீது கீழ்நோக்கிய அழுத்தம் தூண்டப்பட்டு கொடுகடன் பகிர்நதளிப்புக்கள் ஊக்குவிக்கப்பட்டன. அட்டவணைப்படுத்தப்பட்ட வெளிநாட்டு கடன் மீள்கொடுப்பனவுகளிலிருந்து தோன்றுகின்ற திரவத்தன்மை ஈர்த்தல்களுக்கு மத்தியிலும் 2020 செப்டெம்பர் இறுதியிலிருந்து நவம்பர் நடுப்பகுதி வரையான காலப்பகுதியிலும் கால நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களை நடாத்தி திரவத்தன்மை ஆதரவு வசதியினூடாக திரவத்தன்மையினை வழங்கியது. இவ்வபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு, 2019இல் சராசரியாக ஏறத்தாழ ரூ.30 பில்லியனாக காணப்பட்ட உள்நாட்டுப் பணச் சந்தையின் நாளாந்த திரவத்தன்மை 2020இல் ஏறத்தாழ ரூ.130 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. மேலும், அட்டவணைப்படுத்தப்பட்ட வெளிநாட்டுக் கடன் மீள்கொடுப்பனவுகள் மற்றும் அரசாங்கப் பிணையங்களின் முதிர்ச்சிகள் காரணமாக திரவத்தன்மையில் அவ்வப்போதான குறைப்புகளுக்கு மத்தியில், மத்திய வங்கி முதலாந்தரச் சந்தையிலிருந்து அரசாங்கப் பிணையங்களைக் கொள்வனவு செய்தமை மூலம் தூண்டப்பட்டு பணச் சந்தை திரவத்தன்மை

வரைபடம் 7.6
உள்நாட்டு பணச்சந்தையில் ரூபா திரவத்தன்மையும் திரவத்தன்மை முகாமைத்துவமும்



1 நியதி ஒதுக்கு வீதத்தினை 2 சதவீதத்திற்குக் குறைத்ததன் மூலம் மத்திய வங்கியும் நியதி ஒதுக்கு வீதத் தொகுப்பிற்கான கையிலுள்ள காசு சரிப்படுத்தலை 2 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைத்தது.



அட்டவணை 7.2
தெரிவுசெய்யப்பட்ட பணச் சந்தை வீதங்கள்

	ஆண்டுக்கு சதவீதம்							
	சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம்		ஓரிருவ திறந்த சந்தை தொழிற்பாடுகளின் ஏலம்		இ.வ.வ.வீ ஓரிருவ (அ)		இ.வ.வ.வீ. 12 மாதம் (அ)	
	கால முடிவில்	மாதத்திற்கான சராசரி	மீள் கொள்வனவு	நேர்மாற்று மீள் கொள்வனவு	கால முடிவில்	மாதத்திற்கான சராசரி	கால முடிவில்	மாதத்திற்கான சராசரி
திசெ-17	8.15	8.13	7.25	-	8.15	8.15	12.18	12.19
திசெ-18	8.95	8.96	-	8.98	9.00	9.00	11.80	11.77
திசெ-19	7.45	7.51	-	7.50	7.51	7.54	10.33	10.42
மார்ச்-20	6.75	6.87	6.76	6.76	6.75	6.87	9.13	9.40
யூன்-20	5.52	5.71	-	5.88	5.53	5.74	8.50	8.51
செத்-20	4.53	4.52	-	-	-	-	-	-
திசெ-20	4.55	4.54	-	-	-	-	-	-

(அ) 01 யூலை 2020இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் விதத்தின் தொகையும் வெளியிடும் நிறுத்தப்பட்டது. மூலம் இலங்கை மத்திய வங்கி

சராசரியாக 2021இன் முதல் காலாண்டில் ஏறத்தாழ ரூ.160 பில்லியனுக்கு அதிகரித்தது. உள்நாட்டு பணச் சந்தையின் மிகையான திரவத்தன்மை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வாயிலாக வைப்பிடப்பட்ட அதேவேளை, மூலமான துணைநில் கடன் வழங்கல் வசதிக்கு சில பங்கேற்பாளர்கள் அணுகியமை காலப்பகுதியில் அவதானிக்கப்பட்டது.

உள்நாட்டு பணச் சந்தையில் மிகையான திரவத்தன்மை நிலைமைகளுக்கு பதிலிறுத்தி 2020இன் தொடக்கத்தில் கொள்கை வீத வீச்சின் நடுவில் காணப்பட்ட சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் வீழ்ச்சியடைந்து 2020 யூன் இறுதியிலிருந்து கொள்கை வீத வீச்சின் குறைவான மட்டத்திற்கு அண்மித்துக் காணப்பட்டது. 2020 சனவரி இறுதியில் 50 அடிப்படைப் புள்ளிகளினால் கொள்கை வட்டி வீதக் குறைப்பு அதனைத் தொடர்ந்து 2020 மார்ச்சிலிருந்து மே வரையான காலப்பகுதியில் கொள்கை வீதம் மொத்தமாக 100 அடிப்படைப் புள்ளிகளினாலான குறைப்புக்கள் என்பவற்றைத் தொடர்ந்து சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதமும் வீழ்ச்சியடைந்த அதேவேளை, 2020 யூன் நடுப்பகுதி வரை கொள்கை வீத வீச்சின் ஏறத்தாழ நடுவில் தொடர்ந்தும் காணப்பட்டது. 2020 யூன் மத்தியில் நியதி ஒதுக்கு விகிதம் 2 சதவீதப் புள்ளிகளால் குறைக்கப்பட்டதன் மூலம் சந்தைக்குக் குறிப்பிடத்தக்க மேலதிகத் திரவத்தன்மை விடுவிக்கப்பட்டு கொள்கை வீத வீச்சின் குறைவான மட்டத்தினை நோக்கி சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் வீழ்ச்சியடைந்தது. மிகையான திரவத்தன்மை நிலைமைகளுக்கு மத்தியில் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதத்தில் இக்கீழ் நோக்கிய சீராக்கத்திற்கு வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தையில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான கொடுக்கல்வாங்கலும் துணையளித்தன. 2020 யூலையில்

கொள்கை வட்டி வீதங்களின் குறைப்பினைத் தொடர்ந்து சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதமும் ஏறத்தாழ 100 அடிப்படைப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்ததுடன் 2020இன் எஞ்சிய காலப்பகுதி முழுவதும் கொள்கை வீத வீச்சின் ஏறத்தாழ குறைவான மட்டத்தின் அண்மையில் காணப்பட்டது. மீள்கொள்வனவுச் சந்தையில் கொடுக்கல்வாங்கல் மீதான சராசரி நிறையேற்றப்பட்ட வீதங்கள், திரவத்தன்மையின் சமச்சீரற்ற பரம்பலின் காரணமான குறிப்பாக, தனியான முதனிலை வணிகர்கள் மத்தியில் சில மாறுபாடுகளுக்கு மத்தியில் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீத அசைவுகளுக்கு நெருக்கமான விதத்தில் பின்தொடர்ந்தன. மீள்கொள்வனவுச் சந்தையில் கொடுக்கல்வாங்கல் மீதான நிறையேற்றப்பட்ட சராசரி வீதம், 2020 இறுதியளவில் 4.57 சதவீதமாகப் பதிவாகியது.


அரசு பிணையங்கள் மீதான விளைவுகள்

2020 காலப்பகுதியில் தளர்த்தப்பட்ட நாணயத் தாக்கம், தொற்றுநோய்க்கு மத்தியில் அரசாங்கப் பிணையங்களுக்கான முதலீட்டாளர் விருப்பு, முதலாந்தர ஏலங்களில் அரசாங்கப் பிணையங்களை மத்திய வங்கி கொள்வனவு செய்தல், முதலாந்தரச் சந்தையில் அரசாங்கப் பிணையங்களின் ஏலங்கள் மீதான ஏற்றுக்கொள்வதற்கான உயர்ந்தபட்ச வீதங்களை விதித்தல் என்பவற்றைப் பிரதிபலித்து அரசு பிணையங்கள் மீதான விளைவுகள் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன. அதற்கமைய, வெளிநாட்டு நிதியிடலுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகு வழிக்கு மத்தியில் அரசாங்கத்தின் மூலமான உள்நாட்டு நிதியளித்தலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு மத்தியில் ஆண்டுகாலப்பகுதியில் அனைத்துக் காலங்களுக்கும்மான முதலாந்தர மற்றும் இரண்டாந்தரச் சந்தைகளில் அரசாங்கப் பிணையங்கள் மீதான விளைவுகள் 226-414 அடிப்படைப் புள்ளிகளால்² வீழ்ச்சியடைந்தன. உலகளாவிய நோய்த்தொற்று காரணமாக அதிகரித்த நிச்சயமின்மைகளும் எதிர்மறையான எண்ணப்பாங்குகளும் வங்கித்தொழில் துறையினை இடர்நேர்வுற்ற சொத்துக்களை நோக்கி ஓரளவிற்குச் செலுத்தின. சந்தையினை வழிநடத்துவதற்கு முதலாந்தர ஏலங்களில் ஏற்றுக்கொள்வதற்கான உயர்ந்தபட்ச விளைவு வீதங்கள் மீது அரசாங்கத்தினால் விளைவு வீதங்கள் விதிக்கப்பட்டன. உலகளாவிய நோய்த்தொற்றின் மூலம் தோற்றுவிக்கப்பட்ட விதிவிலக்கான சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, மத்திய வங்கி முதலாந்தர திரைசேரி உண்டியல் ஏலங்களில் குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைகளை கொள்வனவு செய்தது இதனூடாக அரசாங்கத்தின் நிதியளித்தல் தேவைப்பாடுகளை நிறைவேற்றியதுடன் அரசாங்கப் பிணையங்கள் மீதான விளைவுகளை மட்டுப்படுத்தியது. எதுஎவ்வாறிருப்பினும், விளைவுகள் மீது, விசேடமாக நாட்டிற்கான தரப்படுத்தல் குறைக்கப்பட்ட பின்னர் அத்துடன் ஆண்டின் இறுதியினை நோக்கி

2 2020 சனவரி தொடக்கம் புதிய வழங்கல்கள் எதுவும் இடம்பெற்றிருக்காமையினால் 10 வருட திரைசேரி முறிகள் நீங்கலாக.




வரைபடம் 7.7
முதலாந்தரச் சந்தையின் திறைசேரி உண்டியல் விளைவுகள் (அ)



நடாத்தப்பட்ட ஏலங்களின் போது சில மேல்நோக்கிய அழுத்தம் அவதானிக்கப்பட்டு அதிகரித்த அரசாங்கத்தின் நிதியளித்தல் தேவைப்பாடுகள் பற்றிய சந்தை எண்ணப்பாங்கினைப் பிரதிபலித்தது. 2020 இறுதியில் 91 நாள், 182 நாள் மற்றும் 364 நாள் கொண்ட முதிர்ச்சிகளுடன் கூடிய திறைசேரி உண்டியல்கள் மீதான முதலாந்தரச் சந்தை விளைவுகள், 2019 இறுதியுடன் ஒப்பிடுகையில் முறையே 282, 322 மற்றும் 340 அடிப்படைப் புள்ளிகளினால் குறைவடைந்திருந்தது. முதலாந்தரச் சந்தையில் திறைசேரி முறிகள் மீதான விளைவுகள் ஆண்டுக்காலப்பகுதியில் அனைத்துக் காலங்களுக்கும் 284-414 புள்ளிகளால்² வீழ்ச்சியடைந்தது. பத்து வருடங்களுக்கும் மேற்பட்ட முதிர்ச்சிகளுடன் கூடிய இது திறைசேரி முறிகளின் வழங்கலினால் மாத்திரம் பிரதிபலிக்கப்பட்டவாறு ஆண்டுக்காலப்பகுதியில் அரசாங்கம் குறுகிய காலத்திலிருந்து நடுத்தரகால நிதியளித்தல் மீதே அநேகமாகத் தங்கியிருந்தது. பொதுவாக, குறுகிய முதிர்ச்சிகளுடன் கூடிய திறைசேரி முறிகள், நீண்ட முதிர்ச்சிகளுடன் கூடிய திறைசேரி முறிகளுடன் ஒப்பிடுகையில் முதலாந்தரச் சந்தையில் விளைவு வீதங்களின் பாரிய குறைப்புக்களைப் பதிவுசெய்தன. அரசாங்கப் பிணையங்கள்

வரைபடம் 7.8
அரசு பிணையங்களுக்கான இரண்டாந்தரச் சந்தை விளைவு வளையி



மீதான இரண்டாந்தரச் சந்தை விளைவுகளும் முதலாந்தரச் சந்தை விளைவுகளின் போக்கினைப் பின்தொடர்ந்தன. திறைசேரி உண்டியல்கள் மீதான இரண்டாந்தரச் சந்தை விளைவுகள் அனைத்துக் காலங்களுக்கும் 288-338 அடிப்படைப் புள்ளிகளால் வீழ்ச்சியடைந்த அதேவேளை, திறைசேரி முறிகள் மீதான விளைவுகளின் வீழ்ச்சி அனைத்துக் காலங்களுக்கும் 226-311 அடிப்படைப் புள்ளிகளின் வீச்சிலிருந்தது. அதேவேளை, அரசாங்கமானது 2020 காலப்பகுதியில் பல்வேறு நிலையான மற்றும் மிதக்கும் வீதங்களில் ஐ.அ.டொலர் பெயர் குறிக்கப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகளுடாக நிதியங்களைத் திரட்டியது. 5.70-6.87 சதவீதம் கொண்ட வீச்சில் நிலையான வட்டி வீதங்களிலும் 388-609 அடிப்படைப் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சில் 6 மாதங்களுக்கு மேற்பட்ட இலண்டன் வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீத இலாபங்களுடன் கூடிய மிதக்கும் வீத உடன்படிக்கைகளில் இவ்வேலங்களிலிருந்து மொத்தமாக ஐ.அ.டொலர் 507 மில்லியன் திரட்டப்பட்டன. பன்னாட்டு தரப்படுத்தல் முகவராண்மைகள் மூலம் இலங்கையின் நாட்டிற்கான தரப்படுத்தல் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்மறையான முதலீட்டாளர் எண்ணப்பாங்குகளால் தூண்டப்பட்டு இலங்கை நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் மீதான இரண்டாந்தரச் சந்தை விளைவுகள் குறிப்பிடத்தக்களவு உயர்வான மட்டங்களுக்கு அதிகரித்து ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக தளம்பலினை எடுத்துக்காட்டின.

வைப்புக்கள் மற்றும் கடன் வழங்கல் வட்டி வீதங்கள்

நாணயக் கொள்கை தளர்த்தல் வழிமுறைகளுக்கு பதிலிறுத்தி சந்தை வைப்பு வீதங்கள் கணிசமாகக் குறைவடைந்தன. அதற்கமைய, சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதமும்³ சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதமும்⁴ 2014இல் அவற்றின் தொகுப்பு தொடங்கப்பட்டதிலிருந்து முறையே 2020 திசம்பரிலும் 2020 நவம்பரிலும் முறையே 4.93 சதவீதம் மற்றும் 5.07 சதவீதம் கொண்ட அவற்றின் ஆகக்குறைந்த மட்டங்களைப் பதிவுசெய்தன. சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதமானது⁵ 2005 ஓகத்திற்குப் பின்னர் 2020 இறுதியில் 5.80 சதவீதத்தில் அதன் ஆகக்குறைந்த மட்டத்தினை அடைந்ததுடன் சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்⁶ 2015 மேயின் பின்னர் 2020 இறுதியில் 7.14 சதவீதத்தில் அதன்

3 சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் என்பது குறித்த மாதமொன்றின் போது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் திரட்டப்படும் அனைத்து புதிய வட்டி உழைக்கும் ரூபாய் வைப்புக்களுடன் தொடர்புடைய வட்டி வீதங்களை அடிப்படையாகக் கொண்டது.
4 சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம் என்பது குறித்த மாதமொன்றின் போது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் திரட்டப்படும் அனைத்து புதிய வட்டி உழைக்கும் ரூபாய் கால வைப்புக்களுடன் தொடர்புடைய வட்டி வீதங்களை அடிப்படையாகக் கொண்டது.
5 சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதமானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள அனைத்து நிலுவையாகவுள்ள வட்டி உழைக்கின்ற ரூபாய் வைப்புக்களுடன் தொடர்புடைய வட்டி வீதங்களின் அசைவுகளைப் பிரதிபலிக்கின்றது.
6 சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதமானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள அனைத்து நிலுவையாகவுள்ள வட்டி உழைக்கின்ற ரூபாய் கால வைப்புக்களுடன் தொடர்புடைய வட்டி வீதங்களை அடிப்படையாகக் கொண்டது.



அட்டவணை 7.3

வட்டி வீதங்களின் அசைவுகள்


வட்டி வீதம்	ஆண்டுக்கு சதவீதம்		
	2019 முடிவில்	2020 முடிவில்	அடிப்படைப் புள்ளிகளில் மாற்றம்
கொள்கை வட்டி வீதங்கள்			
துணைநிலை வைப்பு வசதி வீதம்	7.00	4.50	-250
துணைநிலை கடன் வழங்கல் வசதி வீதம்	8.00	5.50	-250
சராசரி நிறையேற்றப்பட்ட அடிப்புப் பணவீதம்	7.45	4.55	-290
அரசு பிணையங்களின் மீதான விளைவு வீதம்			
முதலாந்தரச் சந்தை (அ) திறைசேரி உண்டியல்கள்			
91-நாள்	7.51	4.69	-282
182-நாள்	8.02	4.80	-322
364-நாள்	8.45	5.05	-340
திறைசேரி முறிகள்			
2-ஆண்டு	9.79(ஆ)	5.65(இ)	-414
3-ஆண்டு	9.65(ஆ)	5.99(இ)	-366
4-ஆண்டு	-	6.32(இ)	-
5-ஆண்டு	9.87(ஆ)	6.79(இ)	-308
10-ஆண்டு	10.23(ஆ)	9.99(இ)	-24
இரண்டாந்தரச் சந்தை			
திறைசேரி உண்டியல்கள்			
91-நாள்	7.52	4.63	-289
182-நாள்	7.88	4.73	-315
364-நாள்	8.36	4.98	-338
திறைசேரி முறிகள்			
2-ஆண்டு	8.60	5.56	-304
3-ஆண்டு	9.08	5.96	-312
4-ஆண்டு	9.46	6.40	-306
5-ஆண்டு	9.67	6.65	-302
10-ஆண்டு	10.05	7.55	-250
உரிமப்பெற்ற வர்த்தக வங்கிகள் (சு)			
வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள்			
சேமிப்பு வைப்புக்கள்	0.20-7.50	0.10-7.00	-
ஒரு வருட நிலையான வைப்புக்கள் (உ)	3.55-15.00	0.25-15.00	-
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் (ஊ)	8.20	5.80	-240
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் (ஊ)	10.05	7.14	-291
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் (ஊ)	8.89	4.93	-396
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன் வழங்கல் வீதம் (ஊ)	9.17	5.88	-409
கடன் வழங்கல் மீதான வட்டி வீதங்கள்			
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதம்	10.00	5.74	-426
சராசரி நிறையேற்றப்பட்ட கடன் வழங்கல் வீதம்	13.59	10.29	-330
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன் வழங்கல் வீதம்	12.80	8.38	-442
ஏனைய நிதி நிறுவனங்கள் (எ)			
வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள்			
தேசிய சேமிப்பு வங்கி			
சேமிப்பு வைப்புக்கள்	4.00	3.50	-50
ஒரு வருட நிலையான வைப்புக்கள்	9.83	5.25	-458
உரிமப்பெற்ற நிதி கம்பனிகள் (ஏ)			
சேமிப்பு வைப்புக்கள்	5.14-7.10	3.40-4.74	-
ஒரு வருட நிலையான வைப்புக்கள்	10.98-11.97(ஐ)	6.56-7.21	-
கடன் வழங்கல் மீதான வட்டி வீதங்கள்			
தேசிய சேமிப்பு வங்கி	12.00-14.50	7.00-10.00	-
அரசு ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி (ஏ)	10.25-18.00	8.73-12.50	-
உரிமப்பெற்ற நிதி கம்பனிகள் (எ)			
நிதிக்குத்தகை	14.75-27.40(ஐ)	14.31-28.97	-
வாடகைக் கொள்வனவு	13.40-24.82	13.71-20.05	-
உண்மைச் சொத்துக்களுக்கு ஏதிரான கடன்கள்	15.53-16.71	19.95-22.30	-
கம்பனிப் படுகடன் சந்தை			
தொகுதிக்கடன்கள்	12.30-15.50	9.00-13.25	-
வர்த்தகப் பத்திரம்	13.00-16.25	6.50-15.50	-

- (அ) இறுதியாகக் கிடைக்கப்பெற்ற ஒலத்தில் உள்ளவரான சராசரி நிறையேற்றப்பட்ட விளைவு வீதங்கள். மூலம்: கொழும்பு பங்குப் பரிவர்த்தனை தொட்டியை நிதியில் நிறுவனங்கள்
- (ஆ) 2019 இல் இறுதியான முதலாந்தர ஏலம்: 2 ஆண்டு - 13 யூன், 3 ஆண்டு - 11 ஒத், 5 ஆண்டு - 12 திசை, 10 ஆண்டு - 12 திசை
- (இ) 2020இல் இறுதியான முதலாந்தர ஏலம் - 2 ஆண்டு - 28 செத், 3 ஆண்டு: 11 திசை, 4 ஆண்டு - 12 நவ, 5 ஆண்டு - 11 திசை, 10 ஆண்டு - 13 சன
- (ஈ) வர்த்தக வங்கிகளால் குறித்துணைக்கப்பட்ட வீதங்களை அடிப்படையாகக் கொண்டது
- (உ) உயர்ந்தபட்ச வீதமானது குறிப்பிட்ட வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட சிறப்பு வீதமாகும்.
- (ஊ) 2018 யூலைமீட்டுந்து அரசினால் வழங்கப்பட்ட மூத்த பிரிணைகளுக்கான சிறப்பு வைப்பு வட்டி வீதத்தின் தாக்கத்தினை நீக்குவதாக சிறப்பு வட்டி வீதமான 15 சதவீதத்திற்குப் பதிலாக தொட்டியை சந்தை வட்டி வீதங்களைப் பயன்படுத்தி சரிவை. வீதமும் ச.நி.வை வீதமும் கண்பிட்டுவதற்கு இதுமேறும் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
- (எ) ஏனைய தெரிவெடுக்கப்பட்ட நிதியில் நிறுவனங்களினால் குறித்துணைக்கப்பட்ட வீதங்களை அடிப்படையாகக் கொண்டது.
- (ஏ) தொட்டியை மாதங்களுக்காகத் திரட்டப்பட்ட வைப்புக்கள் மற்றும் கடன் வழங்கல்கள் மீது பிரயோகிக்கப்பட்ட வட்டி வீதங்களின் எல்லையானது உரிமப் பெற்ற நிதி கம்பனிகளால் குறிக்கப்பட்ட சராசரி உயர்ந்தபட்ச மற்றும் குறைந்தபட்ச வீதங்களை அடிப்படையாகக் கொண்டது. 2020 இற்கான தரவு தற்காலிகமானது.
- (ஐ) திருத்தப்பட்டது.
- (ஒ) வீட்டைப் படுகடன்களுக்கான கடன் வழங்கல் மட்டும்.

ஆகக்குறைந்த மட்டத்தினை எய்தியது. வைப்பு வீதங்களில் வீழ்ச்சி வேகம் 2020இன் பிந்தியபகுதியில் மெதுவடைந்தது. குறைவான பணவீக்க மட்டங்களுக்கு மத்தியில், சேமிப்பு வைப்புகள், புதிய குறுகியகால நிலையான வைப்புகள் வைப்பு வீதங்களில் கணிசமான வீழ்ச்சி எதிர்மறையான உண்மை ஆதாயங்களை உழைத்தலை விளைவித்து போன்ற சில வைப்பு உற்பத்திகளில் இதன் மூலம் வைப்புகளிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானத்தில் தங்கியிருக்கின்ற சனத்தொகை வகுப்பினைப் பாதித்தது. சேமிப்புக்கள் மீது, குறிப்பாக துரிதமாக சனத்தொகை வயது முதிர்கின்ற பின்னணியில் குறைவான ஆதாயங்களின் எதிர்மறையான தாக்கத்தினைக் குறைக்கும் பொருட்டு குறைவான வட்டிவீதக் கட்டமைப்பொன்றில் மாற்று வழி முதலீட்டு வழிகளுக்கான தேவையினை இது வலியுறுத்துகிறது.

தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையின் தாக்கத்தினையும் நாணய ஊடுகடத்தல் பொறிமுறையினை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட ஏனைய வழிமுறைகளைப் பிரதிபலித்து சந்தைக் கடன்வழங்கல் வீதங்கள் வரலாற்றிலேயே குறைவான மட்டங்களுக்கு வீழ்ச்சியடைந்து உள்நாட்டு முதலீட்டினை முன்னெடுக்க வசதியளித்தது. அதுற்கமைய, 2020இல் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன்வழங்கல் வீதம்⁷ 2020 இறுதியில் 5.81 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து கடன்வழங்கல் வீதங்கள் குறிப்பிடத்தக்க அளவினால் வீழ்ச்சியடைந்தன. 2020இன் இறுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்⁸ மற்றும் சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்⁹ என்பன முறையே 8.38 சதவீதத்தினையும் 10.29 சதவீதத்தினையும் பதிவுசெய்தமையின் மூலம் கடன்வழங்கல் வீதங்கள் 2020இல்

வரைபடம் 7.9
தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தை வட்டி வீதங்களின் அசைவுகள்



- 7 சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை வீதம் ஓர் குறிப்பிட்ட வர்த்தக வங்கிகளின் தங்கனது முதன்மை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் குறுங்கால ரூபாய் கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கு பொருந்தும் வட்டி வீதங்கள் அடிப்படையிலானது.
- 8 சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதமானது குறித்த மாதகாலப்பகுதியில் உரிமப்பெற்ற வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட அனைத்து புதிய ரூபாய் கடன்கள் மற்றும் முற்பணங்களின் வட்டி வீதங்களை கண்காணிக்கின்றது.
- 9 சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதமானது உரிமப்பெற்ற வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட அனைத்து நிலுவையாகவுள்ள ரூபாய் கடன்கள் மற்றும் முற்பணங்களின் வட்டி வீதங்களை அடிப்படையாகக் கொண்டது.



சிறப்புக்குறிப்பு 6

நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்கான வங்கிக் கொடுகடன்

அறிமுகம்

பிரதேசங்களுக்கிடையிலான பொருளாதாரச் செயலாற்றல் சமயின்மைகளை குறைப்பதன் மூலம் உள்ளடங்கலான வளர்ச்சியினை மேம்படுத்துவது, அவர்களுடைய நடைமுறைக்காலத்தில் பின்னைய காலங்களில் பெரும் நிறுவனங்களாக அபிவிருத்தியடைந்து குடித்தொகையின் கணிசமானோருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் உள்ளாற்றல் கொண்டிருப்பதனால் பொருளாதாரத்தின் அபிவிருத்தியில் ஓர் பாரிய வகிபாகத்தை நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகள் கொண்டிருக்கின்றன என்று பரவலாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வேலைவாய்ப்பில் 70 சதவீதத்திற்கு வகைகூறியதுடன் ஏராளமான நாடுகளிலுள்ள ஏறத்தாழ 90 சதவீதமான அனைத்து தொழில்முயற்சிகளில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளை கொண்டுள்ளன என சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையிட்டுள்ளது. விவசாயம் அல்லாத பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் 2013/14 இல் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார தொகைமதிப்பின் படி, இலங்கையின் விவசாயம் அல்லாத தொழில்முயற்சிகளின் ஏறத்தாழ¹ 99 சதவீதமானவை நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகள் என கண்டறியப்பட்டன. அதே வேளை நாட்டில் 45 சதவீதமான வேலைவாய்ப்பானது நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகள் துறையில் உள்ளது என கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சு மதிப்பிட்டது.

இலங்கையில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளின் வளர்ச்சிக்கு நிதிக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகலை ஒரு முக்கிய தடையாகவுள்ளது என குறிப்பிடப்படுகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் படி, இலங்கையில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளின் கொடுகடனை பெற்றுக்கொள்ளும் தடங்களல்களுக்கு பங்களிக்கும் முக்கிய காரணிகள் அ) இட்பீறேர்வுகளுக்கு எதிரான வங்கிக் தொழில்



கலாசாரம் மற்றும் பிணையங்கள் மீது அதிகம் சார்ந்திருப்பது, ஆ) தகவல்களுக்கிடையிலான சமச்சீரின்மையை தீர்ப்பதற்கான இயக்கமுறைகளின் போதாமை உள்ளடங்கலான சந்தைக்கட்டமைப்பிலுள்ள வரையறைகள், மற்றும் இ) நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்குள் காணப்படும் வரையறைகள் உதாரணமாக குறைவான நிதியியல் கல்வியறிவு, சந்தையறிவின்மை, வெளிப்படத்தன்மையில்லாமை போன்றவையே காரணங்களாகும்.² இவ்வகையில் வழங்கப்பட்ட கொடுகடனின் தொகை மற்றும் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சித் துறைகளுக்கான கடன்கள் மீது அறவிடப்படும் வட்டி வீதம் என்பவையை ஆராய்வதற்கு தகவல்களின் கிரமமான கிடைக்குத்தன்மை இல்லாமை என்பது செயற்றிறான கொள்கைப்பாய்விற்கு தடங்கலாகவுள்ளது. சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகள் இந்த உலகளாவிய கொவிட்-19 நோய்ப்பரம்பலினால் பாதிக்கப்பட்டதுடன், இதற்கு மத்தியில் ஓர் தகவல் வெற்றிடம் வலுவாக உணரப்பட்டது. அத்தகைய தகவல்களின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு 2020 ஜூலையில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கொடுகடன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியானது மாதாந்த அளவீட்டினை தொடங்கியது. 'சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்கான கொடுகடன் அளவீட்டின்' முக்கிய நோக்கமானது, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளினால் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்கு³ வழங்கப்பட்ட கொடுகடனின் சராசரி செலவினத்தை இனங்காண்பதாகும். இந்த நோக்கத்திற்காக, சராசரி நிறையேற்றப்பட்ட வட்டி வீதத்தை அடைவதற்கு ஒத்த கடன் அளவுகளும் திரட்டப்பட்டன.

2 (2017) ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையைப் பார்க்கவும்
3 நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகள் வரையறுக்கப்படும் முறைகளானது நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. இலங்கையைப் பொருத்தவரையில், பல்வேறு முகவர்கள் தமது குறிக்கோள்களை அடிப்படையில் பல்வேறு வரையறைகளை பயன்படுத்துகின்றனர் (2014 - தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கை). நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளின் கொடுகடன் கணக்கெடுப்பின் நோக்கத்திற்காக, இலங்கை மத்தியவங்கியின் அண்மைக்கால பணிப்புகளின் கீழ் விடுக்கப்பட்ட வழிகாட்டிகளுடன் இணைந்து சீராக காணப்படுவதற்காக ஆண்டு வருமானம் ரூ 1 பில்லியனுக்கும் விஞ்சாத நிறுவனங்களை பரிசீலிக்கவும், 300 க்கும் குறைவான ஊழியர்களைப் பணியமர்த்தவும் வங்கிகள் கோரப்படுகின்றன.

1 (2015) தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையைப் பார்க்கவும்

வரைபடம் சி.கு. 6.1

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மீதான சராசரி வட்டி வீதம்





மூலம்: இலங்கை மத்திய வங்கி



வரைபடம் சி.கு. 6.2

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாங்கி வங்கிகளினால் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மீதான சராசரி வட்டி வீதம்



மூலம்: இலங்கை மத்திய வங்கி

சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்கான கொடுகடன் கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகள்

அளவீடு தரவுகளின் பூர்வாங்க மதிப்பீட்டின்படி, சராசரி நிறையேற்றப்பட்ட கடன் வழங்கல் வீதம் மற்றும் சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன் வழங்கல் வீதம் என்பவையினால் அளவிடப்படும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்கான கொடுகடனின் சராசரி வட்டிவீதம் மற்றும் அனைத்துத் துறைகளுக்கும் வழங்கப்பட்ட கொடுகடனின் சந்தை கடன் வழங்கல் வீதத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் ஒப்பீட்டளவில் சிறிதாகக் காணப்பட்டது.

போதுமான உயர் கொடுகடன் புள்ளிகள் மற்றும் போதுமான பிணையறுதியின் பலங்களுடனான ஒப்பீட்டளவில் பெரிய நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகள் போன்றவைக்கு வழங்கப்படும் நெருமளவிலான கொடுகடன்கள் நீங்கலாக வட்டி வீதங்களை ஆராயும்போது நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்கான கடன்வழங்கல் வட்டி வீதம் மற்றும் ஒட்டுமொத்த வட்டி வீதங்கள் என்பவைக்கிடையிலான இடைவெளி பாரியளவில் காணப்பட்டது.


தளர்ச்சியான நாணய நிலைமைகளினால் அண்மையில் ஏற்பட்ட ஒட்டு மொத்த சந்தை வட்டி வீத வீழ்ச்சி என்பது நுண்பாக,

சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளின் சராசரி கடன்வழங்கல் வீதத்திலும் அவதானிக்கப்பட்டது.

அளவீட்டின்படி, உரிமம்பெற்ற வங்கிகளினாலான நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளின் கொடுகடனின் நிலுவையான இருப்பின் நிறையேற்றப்பட்ட சராசரி வட்டி வீதமான சராசரி நிறையேற்றப்பட்ட சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளிற்கான கடன் வழங்கல் வீதம் என்பது 2020 இறுதியில் 10.95 சதவீதமாக பதிவுசெய்யப்பட்டது. இத்துடன், உரிமம்பெற்ற வங்கிகளினாலான நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளின் புதிய கடன்வழங்கல் வட்டி வீதமான சராசரி நிறையேற்றப்பட்ட சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளிற்கான புதிய கடன் வழங்கல் வீதம் என்பது 2020 இறுதியில் 8.53 சதவீதமாக 2020 திசம்பரில் பதிவுசெய்யப்பட்டது. உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுடன் ஒப்பிடும் போது பொதுவாக சிறிய கடன்களை வழங்குகின்ற உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாங்கி வங்கிகளால் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்படும் சராசரி கடன்வழங்கல் வீதமானது, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளை விட அதிகமாக கண்டறியப்பட்டதுடன், அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளின் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளின் சராசரி வீதமானது ஒட்டுமொத்த சந்தையின் கடன்வழங்கல் வீதத்தை விட அதிகமாகக் காணப்பட்டது.

வரைபடம் சி.கு. 6.3

துறைகளினால் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மீதான சராசரி வட்டி வீதங்கள்




குறிப்பு: தடித்த கோடுகள் புதிய கடன்கள் மீதான சராசரி வட்டி வீதங்களை பிரதிபலிப்பதுடன் வெளிநின்ற இருப்புக் கடன்கள் மீதான சராசரி வட்டி வீதங்கள் முறிவுக்கோடுகளை பிரதிபலிக்கின்றன.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

வரைபடம் சி.கு. 6.4

2020ஆம் ஆண்டின் இறுதியில் நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான வெளிநின்ற கடன்களின் துறைசார் விநியோகம்




மூலம்: இலங்கை மத்திய வங்கி



வரைபடம் சி.கு. 6.5

2020ஆம் ஆண்டின் இறுதியில் நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான வெளிநின்ற கடன்களின் அளவு சார் விநியோகம்



2020இன் இறுதியில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கடனின் நிலுவையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியினால் வழங்கப்பட்ட கடன்களின் பங்கு 90.2 சதவீதமாகும். அதே வேளையில் வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கையின் நியதிகளில், 2020இன் இறுதியில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் பங்கு 50.2 சதவீதமாகும்.

விவசாயத்துறையில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்கு உரிமம் பெற்ற வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்களின் சராசரி வட்டிவீதமானது கைத்தொழில் மற்றும் சேவைத்தறைகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை விட அதிகமாகக் காணப்பட்டன. மேலும் கடனின் அளவு என்ற நியதிகளில் கடன்களின் பரிமாணத்தின்படி, பெரிய கடன்களின் சராசரி வட்டி வீதமானது சிறிய கடன்களை விட குறைவாக இருந்தன. எனினும் இந்த அளவீட்டின் ஆரம்பத்திலிருந்து நடுத்தர அளவிலான கடன்களுடன் ஒப்பிடும் போது சிறிய கடன்களும் ஒப்பீட்டளவில் குறைவான வீதத்தில் ஈர்க்கப்பட்டன.

2020 இன் இறுதியில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களின் நிலுவையானது ரூ 743.0 பில்லியனாகக் காணப்பட்டதுடன் இது உரிமம் பெற்ற வங்கிகளால்⁴ தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்களின் 11.1 சதவீதமாகும். தொகை மற்றும் கடன்களின் எண்ணிக்கை என்ற நியதிகளில் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்கான புதிய கடன்கள் என்பவையின் பெரும் பகுதியானவைக்கு கைத்தொழில் துறை வகைகூறியது. அளவு மற்றும் கடன்களின் எண்ணிக்கை என்ற நியதிகளில், நிலுவை மீதி மற்றும் புதிய வழங்கல்களில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்கான கடன்களின் மிகச் சிறிய பங்கிற்கு வேளாண் துறை வகைகூறியது.

அண்மை மாதங்களில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட புதிய கடன்வழங்கல்களின் பெருமளவானவை குறுங்காலத் தன்மையுடையவாகக் காணப்பட்டதுடன், முதிர்ச்சி அமைப்பின் நியதிகளில் கடன்வழங்கலின் இருப்பென்பது பெருமளவிற்கு சமநிலையுடையதாகயிருந்தது.⁵

4 செயல்படாத கடன்கள், ஐந்தொகையில் அல்லாத விடயங்கள் தவிர்த்த உரிமம் பெற்ற வங்கிகளால் வழங்கப்பட்ட ரூபாய் கடன்கள் மற்றும் அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்பட்ட மறுநிதியளிப்பின் திட்டங்களின் ஊடாக வழங்கப்பட்ட தொகைகள்

5 உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்(நாணயக் கணக்கெடுப்பில் அளவிடப்படாத படி-ஆ2) மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளினால் (நாணயக் கணக்கெடுப்பில் அளவிடப்படாத படி-ஆ4) தனியார் துறைக்கு இலங்கை ரூபாயில் வழங்கப்பட்ட மொத்த இருப்பு கொடுகடன்.

6 ஒரு வருடம் அல்லது அதற்கு உட்பட்ட காலங்கள் குறுங்கால கடன்கள் என்றும், ஒரு வருடத்திலிருந்து ஐந்து வருடத்திற்குட்பட்ட கடன்கள் இடைத்தர கால கடன்கள் என்றும் ஐந்துவருடத்திற்கு மேற்பட்ட கடன்கள் நீண்ட கால கடன்கள் என்றும் பிரிக்கப்பட்டன.

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மத்தியில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சியால் முகங்கொடுக்கப்பட்ட காசுப்பாய்ச்சல் தொடர்பான குழப்பங்கள் தடைகளின் காரணமாக இவை இடம்பெற்றிருக்கலாம். இந்த அளவீட்டின் முடிவுகள் என்பன வணிக மாதிரிகளின் வேறுபாடுகளை பிரதிபலித்து வங்கிகளின் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவுத் தொழில்முயற்சியின் வெளிப்படுத்துகையை வெளிப்படுத்தின.

பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் நிதியிடத்தில்

நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் வரைவிலக்கணங்களிலுள்ள வேறுபாடுகள் மற்றும் அந்தந்த பொருளாதாரங்களில் நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறைகளின் முக்கியத்தும் என்பவையின் ஒப்பீட்டளவிலான முக்கியத்துவத்தில் காணப்படும் வேறுபாடுகளினால் நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் கடன்வழங்கல் நாடுகளுக்கிடையிலான ஒப்பீட்டானது சவாலானதாக அமையக்கூடும்.

இருப்பினும், அண்மைக் காலங்களில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை விஞ்சிய கொரிய குடியரசு, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பிராந்திய நாடுகளுடன் பரந்தளவிலான ஒப்பீட்டை மேற்கொள்ளும்போது முறையான வங்கித்தொழில் துறையினால் இலங்கையின் நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறைகளுக்கான கடன்வழங்கலானது, ஒப்பீட்டளவில் நலிவாகவுள்ளது. இருக்கின்றது. இலங்கையிலுள்ள நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறைகளுக்கான கொடுகடன் பங்கு தாழ்வாக⁷ இருக்கின்ற அதேவேளை, நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் குறிப்பாக சிறியளவிலான கடன்கள் மற்றும் முதன்மை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மீதான சராசரி வட்டிவீதங்களுக்கிடையிலான வேறுபாடு அதிகமாகவுள்ளது. நிதியியல் சந்தை அபிவிருத்தி மட்டம், நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் மோசமான நிதியியல் அறிவு மற்றும் வங்கித் தொழில்துறை நடவடிக்கைகளில் அவர்களின் அணுகுமுறை போன்ற பல பங்களிப்பு காரணிகளின் ஒப்பீட்டளவில் உயர்வான வட்டி வீத வேறுபாடுகளை பிரதிபலிக்கலாம்.

நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தினை கெரிய குடியரசு கண்ட வெற்றி அனுபவத்தில் அவதானிக்கலாம். சேம்சங், எல்.ஐ.டி, ஹூண்டாய் போன்ற உலகின் பாரிய நிறுவனங்கள் இருந்தபோதிலும் நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் தயாரிப்புக்களின் பெறுமதி சேர்க்கப்பட்ட பங்கானது 2014இல் 49 சதவீதத்திற்கும்⁸ மேலாகக் காணப்பட்டது.

7 சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் கணக்கெடுப்பின்படி, உரிமம்பெற்ற வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட கொடுகடன் மாதிரி கவனத்திற்கொள்ளப்படும்.

8 ஜோன்ஸ் மற்றும் லீ இணை பாய்க்க (2018)



அட்டவணை: சி.கு.1

தேர்வுசெய்யப்பட்ட நாடுகளில் நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறைக்கு நிதியிடல்

நாடு	மொத்த வெளிநின்ற தொழில் கடன்களின் பங்காக நு.சி.ந.தொ இறக்கு வெளிநின்ற கடன்கள் (இறுதி 2017, %)	பாரிய நிறுவனங்கள் மற்றும் நு.சி.ந.தொ களுக்கு கடன்களுக்கு இடையே வட்டி விகிதம் பரவுகிறது (இறுதி 2017, % அப)
கொரிய குடியரசு	80.2	31
மலேசியா	50.6	217
தாய்லாந்து	50.5	வி.கி.
இந்தோனேசியா	19.9	167
இலங்கை	14.1 ¹⁰	246 ¹¹

மூலம்: பொ.கூ.ஒ.ஒ OECD (2019), இலங்கை மத்திய வங்கி

முன்னோக்கிப் பயணித்தல்

நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறைகளின் வலுப்படுத்தலுக்கான வங்கி கடன்வழங்கல் மீதான புதிய அளவீடென்பது தரவுகளுடன் இலங்கையிலுள்ள நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறைகளில் குறைந்த செலவிலான நிதியிடலுக்கான மட்டுப்படுத்தப்பட்ட நுழைவினை வலியுறுத்துகிறது. கொவிட்-19

- பொ.கூ.ஒ.ஒ (2019) ஆனது, 2007-17 காலத்திற்கான தகவலை உள்ளடக்குகின்றது
- நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித்துறைகளின் கொடுகடன் கணக்கெடுப்பில் அளவிடப்பட்ட உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் பெறப்பட்ட நு.சி.ந.தொ களுக்கான கடன்களின் இருப்பானது, வேளாண்மை, கைத்தொழில் மற்றும் பணித் துறைகளுக்கான மொத்த கடனின் ஒரு பங்காக, 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் வர்த்தக வங்கிகளின் கடன்கள் மற்றும் தனியார் துறைக்கான முற்பணங்களின் காலாண்டு கணக்கெடுப்பில் அளவிடப்படுகின்றது.
- பாரிய நிறுவனங்களுக்கான தொடர்புடைய வட்டி வீதம் தற்போது கிடைக்கவில்லை என்பதால், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் 2020 திசம்பர் காலப்பகுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மாதத்திற்கான சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதத்திற்கிடையிலான பரவலானது இங்கு கவனம்செலுத்தப்படுகின்றது.

குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தது. புதிய கடன்வழங்கல் வீதங்களின் குறைவினைப் பிரதிபலித்து ஒற்றை இலக்க வட்டிவீதங்களில் வழங்கப்பட்ட புதிய கடன்களின் பங்கானது 2019 இறுதியின் ஏறத்தாழ 23 சதவீதத்திலிருந்து 2020 இறுதியளவில் ஏறத்தாழ 88 சதவீதத்திற்கு கணிசமாக அதிகரித்தது. அதேவேளை, 2019இன் இறுதியுடன் ஒப்பிடுகையில் 2020இன் இறுதியளவில் அனைத்து வகையான பிணையங்களுக்கெதிராக வழங்கப்பட்ட கடன்கள் மீது சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதங்களின் குறைவொன்று அவதானிக்கப்பட்டது. உரிமம்பெற்ற வங்கிகள் மூலம் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் மீதான சராசரி வட்டி வீதங்கள் தொடர்பான தரவுகளைச் சேகரிப்பதற்காக மத்திய வங்கியானது 2020 யூலையில் சிறிய மற்றும் நடுத்தரளவுடைய தொழில்முயற்சி பற்றிய புதிய கொடுகடன் அளவீடொன்றினை நடாத்தியது. அளவீட்டுப் பெறுபெறுகளின் பிரகாரம் உரிமம்பெற்ற வங்கிகள் மூலமான சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறைக்கான கடன்கள் மீதான சராசரி வட்டி வீதங்கள்

உலகளாவிய நோய்த்தொற்றின் பரவலின் மத்தியில் வழங்கிய ஆதரவு போன்ற அண்மைக்கால கொள்கை வழிமுறைகளுடன் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் கொடுகடன் புள்ளியிடுதலின் அறிமுகம், அதிகாரச் சபையின் வலுப்படுத்தல் - போன்ற முன்முயற்சிகள் மூலமாக கொழும்பு பங்கு பரிவர்த்தனை ஊடாக பங்கு மூலதனத்தை அடைவதற்கு நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை ஊக்குவித்தல் ஊக்குவித்தல், முன்னுரிமை துறை கடன்வழங்கல் இலக்குகளை நடைமுறைப்படுத்தல் என்பன தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் நடுத்தரத்திலிருந்து நீண்டகாலத்திற்கு மேலான வளர்ச்சி திறனை அடைவதற்கும் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு உதவுகூடும். பரந்த கொடுகடன் உத்தரவாதத் திட்டங்களை அறிமுகப்படுத்தல் அல்லது நிரந்தர கொடுகடன் உத்தரவாத நிறுவனத்தினை தாபித்தல் போன்ற வழிமுறைகள், நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு நிதியின் அணுகலை மேம்படுத்துவதற்கு உதவலாம். இது இந்தத் துறையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிணையமின்மை குறித்த நீண்ட காலப்பிரச்சினையை தீர்க்கும்.

உசாத்துணை:


- Asian Development Bank, 2017, Small and Medium-sized Enterprises Line of Credit Project - Additional Financing: Report and Recommendation of the President, viewed on 27 January 2021, <https://www.adb.org/projects/documents/sri-49273-002-rrp>.
- Department of Census and Statistics, 2015, Non-Agricultural Economic Activities in Sri Lanka, Economic Census 2013/2014 - Listing Phase, viewed on 27 January 2021, <http://www.statistics.gov.lk/Economic/Non%20agri.pdf>.
- International Labour Organization, 2019, The power of small: Unlocking the potential of SMEs, viewed on 22 March 2021, <https://www.ilo.org/infostories/en-GB/Stories/Employment/SMEs>.
- Jones, R.S. and Lee, J.W., 2018, Enhancing Dynamism in SMEs and Entrepreneurship in Korea, Economics Department Working Papers No. 1510, OECD, <www.oecd.org/eco/workingpapers>.
- Ministry of Industry and Commerce, 2016, National Policy Framework for Small and Medium Enterprises (SMEs) Development - Action Plan, viewed on 21 March 2021, <http://www.industry.gov.lk/web/images/pdf/gg.pdf>.
- OECD, 2019, Financing SMEs and Entrepreneurs 2019: An OECD Scoreboard, OECD Publishing, Paris. <https://doi.org/10.1787/fin_sme_ent-2019-en>.

உரிமம்பெற்ற வங்கிகளின் ஒட்டுமொத்த சராசரி கடன்வழங்கல் வீதங்களின் போக்கினைப் பின்தொடர்ந்திருந்தது. ஆயினும், 2020 இறுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி கடன்வழங்கல் வீதத்திற்கும்¹⁰ சராசரி நிறையேற்றப்பட்ட புதிய சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி கடன்வழங்கல் வீதத்திற்கும்¹¹ முறையே 10.95 சதவீதத்திலும் 8.53 சதவீதத்திலும் உயர்வாகக் காணப்பட்டது. மேலும், வேளாண்மைத் துறை சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மீதான வட்டி வீதங்கள் கைத்தொழில் மற்றும் பணிகள் துறைகளிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களைவிட சராசரியாக உயர்வாகக் காணப்பட்டன.

- சராசரி நிறையேற்றப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி கடன்வழங்கல் வீதமானது சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறைக்கு உரிமம்பெற்ற வங்கிகளினால் வழங்கப்பட்ட அனைத்து நிலுவையாகவுள்ள ரூபாய் கடன்கள் மற்றும் முற்பணங்களின் வட்டி வீதங்களினை அடிப்படையாகக் கொண்டது. அரசாங்கத்தினதும் மத்திய வங்கியினதும் மீள்நிதியிடப்பட்ட திட்டங்கள் நீங்கலாக.
- சராசரி நிறையேற்றப்பட்ட புதிய சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி கடன்வழங்கல் வீதமானது சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறைக்கு குறித்த மாதகாலப்பகுதியொன்றில் உரிமம்பெற்ற வங்கிகளினால் வழங்கப்பட்ட அனைத்து புதிய ரூபாய் கடன்கள் மற்றும் முற்பணங்களின் வட்டி வீதங்களை கண்காணிக்கிறது. அரசாங்கத்தினதும் மத்திய வங்கியினதும் மீள்நிதியிடப்பட்ட திட்டங்கள் நீங்கலாக.



வரைபடம் 7.10
பிணை வகைகளின்படி சராசரி நிறையேற்றப்பட்ட
கடன் வழங்கல் வீதங்கள் (%)



நாணயச் சபையினால் தீர்மானிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அரசு வர்த்தமானியின் வெளியிடப்படுகின்றவாறான வட்டியின் சட்ட வீதமும் சந்தை வீதமும்¹² 2020இற்கான ஆண்டுச் சதவீதமான 11.64 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இற்கான ஆண்டுச் சதவீதம் 10.12 சதவீதமாகக் காணப்பட்டது. 2021ஆம் ஆண்டிற்கான சட்ட வீதமும் சந்தை வீதமும் வர்த்தக வங்கிகளின் 2020 ஒத்தோபர் இறுதியில் முடிவடைந்த முற்போர்ந்த பன்னிரண்டு மாத காலப்பகுதியில் நிலவிய உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மாதாந்த சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் மற்றும் சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம் என்பனவற்றின் எளிய சராசரியினை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகின்றன.

வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள்

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடன் பேணப்படுகின்ற வெளிநாட்டு நாணய வைப்புகள் மீது ஏற்படைய வட்டி வீதங்கள் 2020 ஆண்டுகாலப்பகுதியில் கலப்புமிக்க அசைவுகளைக் காண்பித்தன. உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கு 2020இல் உலகம் முழுவதுமுள்ள மத்திய வங்கிகள் மூலம் கணிசமான கொள்கை தளர்வொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆண்டுகாலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க பெடரல் ரிசேவ் வங்கி பெடரல் நிதியங்கள் வீதத்தினை 150 அடிப்படைப் புள்ளிகளினால் குறைத்து, இங்கிலாந்து வங்கி அதன் அலுவல்சார் வங்கி வீதத்தினை 65 அடிப்படைப் புள்ளிகளினால் குறைத்த அதேவேளை ஐரோப்பிய மத்திய வங்கி அதன் மீள்நிதியிடல் வீதத்தினை பூச்சிய மட்டத்தில்

மாற்றமின்றிப் பேணியது. எனினும், உள்நாட்டு உரிமம்பெற்ற வங்கிகளின் வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டமை, உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் இறுக்கமான வெளிநாட்டு நாணயத் திரவத்தன்மை நிலைமைகளுக்கு மத்தியில் வெளிநாட்டு நாணய வைப்புக்களைக் கவருவதற்கு அவை போட்டியிட்டமையினால் உலகளாவிய வட்டி வீதங்களின் போக்குடன் ஒப்பிடத்தக்கவையாகவிருக்கவில்லை. ஐ.அ.டொலரில் குறித்துரைக்கப்பட்ட சேமிப்பு வைப்புகள் மீதான வட்டி வீதங்கள் 2019 இறுதியின் 0.02 - 4.50 சதவீதம் கொண்ட வீச்சுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில் 0.03 - 4.00 சதவீதம் கொண்ட வீச்சில் அறிக்கையிடப்பட்டுந்தன. ஸ்டேர்லிங் பவுணில் குறித்துரைக்கப்பட்ட வைப்பு வீதங்கள் 2019 இறுதியின் 0.10 - 2.46 சதவீதம் கொண்ட வீச்சுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில் 0.03 - 3.00 சதவீதம் கொண்ட வீச்சில் காணப்பட்டது. அதேவேளை, ஐ.அ.டொலரில் குறித்துரைக்கப்பட்ட தவணை வைப்புகள் மீதான வட்டி வீதங்கள் 2019 இறுதியில் பதிவாகிய 0.20 - 5.50 சதவீதம் கொண்ட வீச்சுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில் 0.10 - 6.00 சதவீதம் கொண்ட வீச்சில் அமைந்திருந்தன. மேலும், ஸ்டேர்லிங் பவுணில் குறித்துரைக்கப்பட்ட தவணை வைப்புகள் மீது ஏற்படைய வட்டி வீதங்கள் 2019 இறுதியில் பதிவாகிய 0.10 - 3.52 சதவீதம் கொண்ட வீச்சுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில் 0.05 - 4.25 சதவீதம் கொண்ட வீச்சில் அமைந்திருந்தன. அதேவேளை, வெளிநாட்டு நாணய வைப்புக்களை நாட்டிற்குக் கொண்டுவரும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியின் ஆலோசனையுடன் அரசாங்கம், 2020 ஏப்பிரலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு வைப்புக் கணக்குகளினுள் வெளிநாட்டு நாணய வைப்புக்களைத் திரட்டுவதற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் தேசிய சேமிப்பு வங்கிக்கும் அனுமதியளித்தது. இச்சிறப்பு வைப்புக்கள், ஆறு மாத வைப்புக்களுக்கு சாதாரண வீதத்திற்கு மேல் ஆண்டிற்கு 1 சதவீதப் புள்ளியும் பன்னிரண்டு மாத வைப்புகளுக்கு சாதாரண வீதத்திற்கு மேல் ஆண்டிற்கு 2 சதவீதப் புள்ளிகளையும் கொண்ட வட்டி வீதங்கள் வழங்கப்பட்டன.

7.4 நாணய மற்றும் கொடுகடன் கூட்டுக்களில் அசைவுகள்

ஒதுக்குப் பணம்

பொருளாதாரத்தின் நாணயத் தளமாக விளங்கும் ஒதுக்குப் பணம், பிரதானமாக நியதி ஒதுக்கு வீதத்தில் குறைப்பினதும் சுற்றோட்டத்திலுள்ள நாணயத்தில் அதிகரிப்பினதும் இணைந்த தாக்கத்தினைப் பிரதிபலித்து 2020 காலப்பகுதியில் மிதமான வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. 2020இல் நியதி ஒதுக்கு வீதம் 3.00 சதவீதப் புள்ளிகளால் மொத்தமாகக் குறைக்கப்பட்டமை சுமார் ரூ.180 பில்லியன் திரவத்தன்மையினை பணச் சந்தைக்கு விடுவித்து 2020இல் மத்திய வங்கியுடனான உரிமம்பெற்ற

12 சட்ட வீதம் என்பது 1990ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க குடியியல் நடைமுறைக் கோவை (திருத்தம்) சட்டத்தின் கீழ் வரைவிலக்கணம் செய்யப்பட்டதுடன் இது குறிப்பிட்ட பணத் தொகையின் அறவிட்டிற்கான எந்தவொரு நடவடிக்கைக்கும் பிரயோகிக்கத்தக்கதாகும். சந்தை வீதம் என்பது 1990ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க படுகடன் அறவீடில் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளதுடன் இது இணைக்கப்பட்ட வட்டி வீதம் இல்லாத சந்தர்ப்பத்தில் வர்த்தகக் கொடுக்கல்வாங்கல்களிலிருந்து எழும் ரூ.150,000 இணை விஞ்சுகின்ற படுகடனை அறவிடுவதற்கான கடன் வழங்கும் நிறுவனங்களினால் உருவாக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மாதந்திரம் பிரயோகிக்கத்தக்கதாகும்.




வர்த்தக வங்கிகளின் இருப்புக்களைக் குறைத்தது. எனினும், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் வைப்புத் தளம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுப்பகுதியில் அதிகரித்ததனால் மத்திய வங்கியுடனான அவற்றின் ஒதுக்குகள் 2020 இறுதியை நோக்கி அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன. எதுவ்வாறிருப்பினும், 2020 இறுதியளவில் மத்திய வங்கியுடனான உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் வைப்புக்கள் ரூ.129.6 பில்லியனுக்கு ரூ.125.0 பில்லியனால் ஆண்டிற்கு ஆண்டு 49.1 சதவீதம் கொண்ட சுருக்கமொன்றினை 2020 காலப்பகுதியில் பதிவுசெய்தன. உலகளாவிய நோய்த்தொற்று மற்றும் குறைவான வைப்பு வீதங்கள் காரணமாக நாணயத்தை வைத்திருக்கும் குறைவான சந்தர்ப்பச் செலவு என்பனவற்றுக்கு மத்தியில் நாணயத்திற்கான உயர்வான கேள்வியின் காரணமாக ஆண்டுகாலப்பகுதியில் சுற்றோட்டத்திலுள்ள நாணயம் உயர்வடைந்த மட்டங்களில் காணப்பட்டது. உலகளாவிய நோய்த்தொற்று அத்துடன் அதனோடிருந்த முடக்கல்கள் காரணமாக அதிகரித்த நிச்சயமின்மை மூலம் பணத்திற்கான முன்செச்சரிக்கைக் கேள்வி அதிகரித்து 2020 மார்ச் பிந்திய பகுதியிலிருந்து 2020 ஏப்பிரல் நடுப்பகுதி வரை சுற்றோட்டத்திலுள்ள நாணயத்தில் உயர்வடைதலொன்றிற்கு வழிவகுத்தது. கொவிட்-19இன் இரண்டாம் அலை நோய்ப்பரவலானது சுற்றோட்டத்திலுள்ள நாணயத்தை மேலும் அதிகரித்தது. அதற்கமைய, சுற்றோட்டத்திலுள்ள நாணயமானது 2019 காலப்பகுதியில் ரூ.37.0 பில்லியன் கொண்ட விரிவடைதலுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில் ரூ.834.8 பில்லியனுக்கு ஆண்டுகாலத்தில் ரூ.156.8 பில்லியனால் அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் சுற்றோட்டத்திலுள்ள நாணயம், 2019இன் இறுதியில் 5.8 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில் 23.1 சதவீதம் கொண்ட வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. அதற்கமைய, ஆண்டுகாலப்பகுதியில் நியதி ஒதுக்கு வீதத்தின் கணிசமான குறைப்பின் ஒதுக்குப் பணம் மீதான தாக்கம் சுற்றோட்டத்திலுள்ள நாணயத்தில் அதிகரிப்பின் மூலம் எதிரீடு செய்யப்பட்டு 2019 இறுதியில் பதிவாகிய 3.0 சதவீதம் கொண்ட சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில் ஆண்டிற்கு ஆண்டு 3.4 சதவீதத்தினால் ஒதுக்குப் பணம் விரிவடைதலுக்கு வழிவகுத்தது. பெயரளவு நியதிகளில், ஒதுக்குப் பணமானது 2019 காலப்பகுதியின் ரூ.28.5 பில்லியன் கொண்ட சுருக்கமொன்றுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில் ரூ.964.4 பில்லியனுக்கு ஆண்டுகாலப்பகுதியில் ரூ.31.8 பில்லியனால் அதிகரித்தது.

சொத்துக்கள் பக்கத்திலிருந்து நோக்குகையில், 2020ஆம் ஆண்டுப்பகுதியில் ஒதுக்குப் பணத்தில் அதிகரிப்பிற்கு மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் விரிவடைந்த அதேவேளை, மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் சுருக்கமொன்றினைப் பதிவுசெய்தமை ஒட்டுமொத்தமாக காரணமாக அமைந்தது. 2020 காலப்பகுதியில் முதலாந்தரசு சந்தையிலிருந்து அரசாங்கப் பிணையங்களின் கொள்வனவின் விளைவாக ஏற்பட்ட அரசாங்கத்திற்கான தேறிய

கொடுகடனின் அதிகரிப்பு மற்றும் அதேவேளை கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக்கு மத்தியில் சலுகைக் கொடுகடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தியவன் விளைவாக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மீதான மத்திய வங்கியின் கோரல்களும் அதிகரித்தமை என்பவற்றினால் தூண்டப்பட்டு 2020இல் கணிசமான அளவினால் மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் விரிவடைந்தன. ஏற்றுக்கொள்ளலுக்காக அறிவிக்கப்பட்ட உயர்ந்தபட்ச விளைவு வீதங்களினுள் முதலாந்தர சந்தை ஏலங்களில் ஒதுக்கீடுசெய்யப்படாத திறைசேரி உண்டியல்களின் அளவினை கொள்வனவு செய்தமையினால் மத்திய வங்கியின் அரசாங்கப் பிணையங்களின் இருப்பு (தேறிய மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்கள்) 2020இன் இறுதியில் ரூ.717.3 பில்லியனுக்கு ரூ.590.4 பில்லியனால் கணிசமாக அதிகரித்தது. மேலும், உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு ஆதரவளிப்பதில் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு துணையளிப்பதற்கு 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் எடுக்கப்பட்ட வழிமுறைகளுக்கிசைவாக செயலாகிய கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன் வசதி மற்றும் அரசாங்க ஒப்பந்ததாரர்கள், வழங்குநர்களுக்கான திரவத்தன்மை வசதியினை நடைமுறைப்படுத்தலின் மூலம் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மீதான மத்திய வங்கியின் கோரிக்கைகளும் 2020இன் முதலரையாண்டுப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தன. அதற்கமைய, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மீதான மத்திய வங்கியின் கோரிக்கைகள், 2020 இறுதியளவில் ரூ.114.5 பில்லியனுக்கு ரூ.112.7 பில்லியனால் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தன. பயன்படுத்தப்படாத மிகையான திரவத்தன்மையினை பிரதானமாக ஓரிரு அடிப்படையில் வைப்பிலிடுவதற்கு மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வழியினை சந்தைப் பங்கேற்பாளர்கள் தொடர்ந்தும் பயன்படுத்தினர். இதன்விளைவாக, 2019இல் சராசரியாக ஏறத்தாழ ரூ.4 பில்லியனாகக் காணப்பட்ட துணைநில் வைப்பு வசதியின் கீழான நிலுவைகள் 2020இல் சராசரியாக 130 பில்லியனுக்கு விரிவடைந்தது. அதற்கமைய, மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் 2019இன் 173.9 பில்லியன் கொண்ட

வரைபடம் 7.11

மத்திய வங்கி ஐந்தொகையின் உள்ளடக்கம்



வீழ்ச்சியுடன் 2020 இறுதியளவில் ரூ.437.7 பில்லியனுக்கு 2020 காலப்பகுதியில் 401.1 பில்லியனால் அதிகரித்தன. திரண்ட கேள்வி நிலைமைகள் வழமைக்குத் திரும்புவதோடு இவ்வகையிலான தேறிய உள்நாட்டுச் சொத்துக்களின் விரிவாக்கம் புறக்கீடு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் எதிர்காலத்தில் பணவீக்க அழுத்தங்களின் திரட்டலை தவிர்க்கலாம். அதேவேளை, மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயச் சொத்துக்களின் வீழ்ச்சி மற்றும் நாணயப் பொறுப்புக்களில் அதிகரிப்பு என்பவற்றின் ஒன்றிணைந்த தாக்கத்தின் காரணமாக மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் 2020 காலப்பகுதியில் 369.2 பில்லியனால் வீழ்ச்சியடைந்தது. அரசாங்கத்தின் படுகடன் தீர்ப்பணவுக் கொடுப்பனவுகள் காரணமாக வெளிநாட்டு நாணயச் சொத்துக்கள் குறிப்பாக 2020இன் இறுதியில் வீழ்ச்சியடைந்தன. பிரதானமாக, 2020 செத்தெம்பரில் நியூயோக்கின் பெடரல் ரிசேவ் வங்கியுடன் ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் கொண்ட மீள்கொள்வனவு ஒப்பந்தம் மற்றும் 2020 யூலையில் ஐ.அ.டொலர் 400 மில்லியன் கொண்ட இந்திய ரிசேவ் வங்கியுடனான இருபுடை நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஒப்பந்தம் என்பன காரணமாக மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயப் பொறுப்புகள் விரிவடைந்தன.

விரிந்த பண நிரம்பலுக்கும் (M_{2b}) ஒதுக்குப் பணத்திற்குமிடையிலான விகிதமாக விளங்கும் பணப் பெருக்கி 2020இல் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து, நியதி ஒதுக்கு விகிதத்தில் குறைப்பினதும் விரிந்த பண நிரம்பலின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியின் தாக்கத்தினைப் பிரதிபலித்தது. விரிந்த பண நிரம்பல் பணப்பெருக்கி 2019இன் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 8.18 இலிருந்து 2020 இறுதியில் 9.75 இற்கு அதிகரித்தது. ஆண்டுகாலப்பகுதியில் நியதி ஒதுக்கு விதித்தின் குறைப்பு, வங்கித்தொழில் முறைமையில் பண உருவாக்கத்திற்கான இடவசதியினை அதிகரித்தது. அதேவேளை, வைப்புகளுக்கான நாணய விகிதமானது பொதுமக்கள் நாணயத்தை வைத்திருப்பதற்கான கேள்வி அதிகரித்தமையினால் 2019இன் இறுதியில் பதிவாகிய 6.9 சதவீதத்திலிருந்து 2020 இறுதியளவில் 7.3 சதவீதத்திற்கு அதிகரித்தது.

விரிந்த பணம் (M_{2b}) மற்றும் உள்நாட்டுக் கொடுகடன்


ஆண்டுகாலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் சுருக்கமடைந்த அதேவேளை பொதுத் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் விரிவடைந்தமையின் காரணமாக பிரதானமாகத் தூண்டப்பட்டு வங்கித்தொழில் முறைமையின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்களின் விரிவடைதலின் காரணமாக விரிந்த பணத்தின் வளர்ச்சி (M_{2b}) துரிதமடைந்தது. நாணயத் தளாத்தல் வழிமுறைகளின் தாக்கத்தினைப் பிரதிபலித்து விரிந்த பண வளர்ச்சி 2019இன் இறுதியில் ஆண்டிற்கு ஆண்டு 7.0 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில்

ஆண்டிற்கு ஆண்டு 23.4 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்தது. வங்கித்தொழில் முறைமையின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள், பிரதானமாக உள்நாட்டுக் கொடுகடனில் அதிகரிப்பினால் குறிப்பாக ஆண்டுகாலப்பகுதியில் அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடனில் ரூ.1,752.1 பில்லியன் மூலம் அதிகரிப்பினால் தூண்டப்பட்டு 2020 காலப்பகுதியில் ரூ.2,091.8 பில்லியனால் அதிகரித்தது. வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டு சொத்துக்கள் 2020 காலப்பகுதியில் ரூ.310.2 பில்லியனால் சுருக்கமடைந்தன.

விரிந்த பணத்தின் பொறுப்புக்கள் பக்கத்திலிருந்து நோக்குகையில், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடன் பொதுமக்கள் வைத்திருக்கும் தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்களின் அதிகரிப்பு 2020 காலப்பகுதியில் விரிந்த பண வளர்ச்சிக்கு பாரியளவில் பங்களித்தது. உலகளாவிய நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் குறைவடைந்த நுகர்வோர் செலவிடுதலின் தாக்கம் அதேபோன்று வங்கியல்லாத துறையினைவிட வங்கித்தொழில் துறையில் சேமிப்புக்கான அதிகரித்த நாட்டம் என்பவற்றைப் பிரதிபலித்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் தவணை மற்றும் சேமிப்பு வைப்புகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து 2019 இறுதியின் 7.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில் 21.7 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியினைப் பதிவுசெய்தது. அதேவேளை, பொதுமக்கள் வசமுள்ள நாணய மற்றும் கேள்வி வைப்புகளும் (அதாவது M_1) உலகளாவிய நோய்த்தொற்று மற்றும் சந்தை வட்டி வீதங்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி என்பவற்றுக்கு மத்தியில் ஆண்டுகாலப்பகுதியில் அதிகரித்தது. இதனூடாக 2019 உடன் ஒப்பிடுகையில் 2020 காலப்பகுதியில் விரிந்த பணத்தின் ஒட்டுமொத்த விரிவடைதலுக்கு அதன் பங்களிப்பினை அதிகரித்தது.

விரிந்த பணத்தின் சொத்துப் பக்கத்திலிருந்து நோக்குகையில், ஆண்டுகாலப்பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்

வரைபடம் 7.12
விரிந்த பணத்தின் ஆண்டுக்காண்டு மாற்றத்திற்கான பங்களிப்பு - M_{2b} (சொத்துப்பக்கம்)



அட்டவணை 7.4
நாணயக் கூட்டுக்களின் அபிவிருத்திகள்

வිடயம்	2019 முடிவில்	2020 முடிவில் (அ)	ரூ. பில்லியன்			
			மாற்றம்		2020	
			2019	%	தொகை	%
1. வெளிநின்ற நாணயம்	678.0	834.8	37.0	5.8	156.8	23.1
1.1 பொதுமக்களால் வைத்திருக்கப்பட்ட நாணயம்	494.2	641.0	21.1	4.5	146.8	29.7
1.2 வர்த்தக வங்கிகளிடமுள்ள நாணயம்	183.8	193.8	15.9	9.5	10.0	5.5
2. மத்திய வங்கியிலுள்ள வர்த்தக வங்கிகளின் வைப்புகள் (ஆ)	254.6	129.6	-65.5	-20.5	-125.0	-49.1
3. மத்திய வங்கியிலுள்ள அரசு முகவர்களின் வைப்புகள் (இ)	0.1	0.03				
4. ஒதுக்குப்பணம் (1+2+3)	932.6	964.4	-28.5	-3.0	31.8	3.4
5. வர்த்தக வங்கிகளில் பொதுமக்களால் வைத்திருக்கப்பட்ட கேள்வி வைப்புகள்	371.3	536.1	13.5	3.8	164.9	44.4
6. குறுகிய பணநிரம்பல், M_1 (1.1+5)	865.5	1,177.2	34.7	4.2	311.7	36.0
7. வர்த்தக வங்கிகளில் பொதுமக்களால் வைத்திருக்கப்பட்ட கால மற்றும் சேமிப்பு வைப்புகள்	6,047.2	7,318.6	450.7	8.1	1,271.4	21.0
8. விரிந்த பணநிரம்பல், M_2 (6+7)	6,912.7	8,495.8	483.4	7.6	1,583.1	22.9
9. சீரமைக்கப்பட்ட வெளிநாட்டு நாணய வைப்புகள் (ஈ)	711.4	909.9	10.4	1.5	198.5	27.9
10. ஒன்று திரட்டப்பட்ட விரிந்த பணநிரம்பல், M_{2b} (8+9)	7,624.1	9,405.7	493.8	7.0	1,781.6	23.4
பணப்பெருக்கி, M_{2b}	8.18	9.75				
கற்றோட்ட வேகம், M_{2b} (உ) (ஊ)	2.04	1.76				

(அ) தற்காலிகமானது. மூலம்: இலங்கை மத்திய வங்கி
(ஆ) மத்திய வங்கியிடமுள்ள வர்த்தக வங்கிகளின் வைப்புகள் மற்றும் மத்திய வங்கியிடமுள்ள முதன்மை வணிகர்களின் நிலுவைகள் இரண்டையும் உள்ளடக்குகின்றது.
(இ) மத்திய வங்கியிடமுள்ள அரசு முகவர்களின் வைப்பு 2019 இறுதியில் ரூ. 55.7 மில்லியன் மற்றும் 2020 இறுதியில் ரூ. 30.4 மில்லியனாக இருந்தது.
(ஈ) கரை கடந்த வங்கித்தொழில் பிரிவுகளின் வதிவோர் வகையிலான வைப்புகளையும் உள்ளாட்டு வங்கித்தொழில் பிரிவுகளுடனான வெளிநாட்டு நாணய வைப்புகளின் ஒரு பகுதியினையும் உள்ளடக்குகின்றது.
(உ) ஆண்டிற்கான சராசரி

அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்த போதிலும் மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் வீழ்ச்சியின் காரணமாக வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் 2020 காலப்பகுதியில் சுருக்கமடைந்தன. வெளிநாட்டு ஒதுக்குகளைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் வெளிநாட்டு படுகடன் மீள்கொடுப்பனவு காரணமாக 2020 காலப்பகுதியில் மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் சுருக்கமடைந்தன. இதற்கு மாறாக, உள்ளாட்டு வங்கித்தொழில் பிரிவுகளில் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் சுருக்கமொன்றுக்கு மத்தியிலும் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் விரிவடைந்தமை மூலம் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் 2020 காலப்பகுதியில் அதிகரித்தன. வெளிநாட்டு வங்கிகளுடனான இருப்புக்களின் அதிகரிப்பு அத்துடன் வதிவற்றோருக்கான கடன் வழங்கல் என்பன வெளிநாட்டுக் கடன்பாடுகளின் வீழ்ச்சியுடன் இணைந்து இக்காலப்பகுதியில் கரைகடந்த வங்கிப் பிரிவுகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் விரிவடைதலுக்கு வழிவகுத்தது. எவ்வாறாயினும், வதிவற்றோரின் வைப்புகளில் அதிகரிப்பொன்றினை ஏற்படுத்திய தொழிலாளர் பணவனுப்பல்களில் குறிப்பிடத்தக்க விரிவடைதல் 2020 ஆண்டுகாலப்பகுதியில் அதிகரித்த வெளிநாட்டிலிருந்தான கடன்பாடுகளுடன் இணைந்து உள்ளாட்டு வங்கிப் பிரிவுகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் குறைவேற்படுவதற்கு வழிவகுத்தது.

பொதுத் துறைக்கான கொடுகடனின் அதிகரிப்பினால் பிரதானமாகத் தூண்டப்பட்டு வங்கித்தொழில் முறைமையின் தேறிய உள்ளாட்டுச் சொத்துக்கள் 2020 ஆண்டுகாலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு விரிவடைந்தன. தேறிய உள்ளாட்டுச் சொத்துக்களினால் வங்கித்தொழில் முறைமையின் அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன் 2020 ஆண்டுகாலப்பகுதியில் 1,752.1 பில்லியனால் கணிசமாக அதிகரித்தது. இதற்கு வெளிநாட்டு நிதியிடலுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பெறுவழி மற்றும் அரசினையின் வீழ்ச்சி என்பனவற்றுக்கு மத்தியில் அரசாங்கத்தின் உள்ளாட்டு நிதியிடலில் அதிகரிப்பு பிரதான காரணமாக அமைந்தது. மேலும், வங்கிகள் மிகையான திரவத்தன்மையுடன் சேர்த்து அரசாங்கப் பிணையங்களில் அதிகம் முதலீடுவதற்கு விரும்பிய அதேவேளை உலகளாவிய நோய்த்தொற்றுக்கு மத்தியில் தனியார் துறைக்கு கடன் வழங்குதலில் எச்சரிக்கையாகயிருந்தன. அதற்கமைய, திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகள் என்பவற்றில் முதலீடுகள் அதேபோன்று அரசாங்க மேலதிகப் பற்று நிலுவைகளின் அதிகரிப்பு என்பவற்றினால் தூண்டப்பட்டு உரிமம்பெற்ற வங்கிகளின் அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன் 2020 காலப்பகுதியில் ரூ.1,246.3 பில்லியனால் அதிகரித்தது. அதேவேளை, மத்திய வங்கியிடமிருந்தான அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன், உலகளாவிய நோய்த்தொற்றின் மூலம் தோற்றுவிக்கப்பட்ட அரசாங்கத்தின் அவசரகால நிதியளித்தல் தேவைகளின் நோக்கில் முதலாந்தர ஏலங்களில் அரசாங்கப் பிணையங்கள்



அட்டவணை 7.5
ஒதுக்குப்பணத்தினதும் விரிந்த பணத்தினதும் (M_{2b}) சொத்துப்பக்கம்

விடயம்	2019 முடிவில் (அ)	2020 முடிவில் (ஆ)	மாற்றம்			
			2019		2020	
			தொகை	%	தொகை	%
ஒதுக்குப் பணம்	932.6	964.4	-28.5	-3.0	31.8	3.4
மத்திய வங்கியின் தேரிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	896.0	526.8	145.5	19.4	-369.2	-41.2
மத்திய வங்கியின் தேரிய உள்ளூட்டுச் சொத்துக்கள்	36.6	437.7	-173.9	-82.6	401.1	1,095.6
அரசிற்கான தேரிய கொடுகடன்	363.0	868.9	-109.8	-23.2	505.9	139.3
வர்த்தக வங்கிகளின் கோரல்கள்	1.8	114.5	12.9	116.4	112.7	6,181.0
ஏனைய விடயங்கள் (தேரிய)(இ)	-328.2	-545.7	-77.1	-30.7	-217.5	-66.2
விரிந்த பணம் (M_{2b})	7,624.1	9,405.7	495.8	7.0	1,781.6	23.4
தேரிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	100.7	-209.5	167.7	250.3	-310.2	-308.0
நாணய அதிகாரசபைகள் (*)	896.0	526.8	145.5	19.4	-369.2	-41.2
வர்த்தக வங்கிகள்	-795.3	-736.2	22.3	2.7	59.0	7.4
தேரிய உள்ளூட்டுச் சொத்துக்கள்	7,523.4	9,615.2	328.1	4.6	2,091.8	27.8
உள்ளூட்டு கொடுகடன்	9,410.7	11,721.2	577.3	6.5	2,310.4	24.6
அரசுக்கான தேரிய கொடுகடன்	2,795.9	4,548.1	279.2	11.1	1,752.1	62.7
மத்திய வங்கி	363.0	868.9	-109.8	-23.2	505.9	139.3
வர்த்தக வங்கிகள்	2,432.9	3,679.2	389.0	19.0	1,246.3	51.2
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன்(இ)	818.0	1,002.2	62.6	8.3	184.2	22.5
தனியார் துறைக்கான கொடுகடன்(இ)	5,796.9	6,170.9	235.5	4.2	374.1	6.5
ஏனைய விடயங்கள் (தேரிய)(இ)	-1,887.3	-2,106.0	-249.2	-15.2	-218.7	-11.6

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது
(இ) ஏனைய சொத்துக்கள் மற்றும் ஏனைய பொறுப்புக்களுக்கு இடையிலான வித்தியாசமாக கணிப்பிடப்பட்டுள்ளது.
(*) மத்திய வங்கியின் தேரிய வெளிநாட்டுச் சொத்துக்கள் அதேபோன்று அரசு கணக்குகள் நிணக்களத்தினால் அறிக்கையிடப்பட்ட அரங்கான அரசு முகவர் நிலுவைகள் என்பவற்றை இது உள்ளடக்குகின்றது


மூலம்: இலங்கை மத்திய வங்கி

மத்திய வங்கி தேரிய கொள்வனவின் காரணமாக 2020 காலப்பகுதியில் ரூ.505.9 பில்லியனால் அதிகரித்தது. 2020ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளுக்கு பாராளுமன்ற ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து 2020 நவம்பர் இறுதியளவில் ரூ.237.8 பில்லியனாகக் காணப்பட்ட மத்திய வங்கி மூலமான அரசாங்கத்திற்கான தற்காலிக முற்பணங்கள் 2020 இறுதியளவில் ரூ.153.1 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது.

வங்கித்தொழில் முறைமையின் மூலம் அரசுக்குச் சொந்தமான வியாபார தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 2020 காலப்பகுதியில் உலகளாவிய

வரைபடம் 7.13

உள்ளூட்டு கொடுகடனின் ஆண்டிற்கான அதிகரிப்பு




நோய்த்தொற்றின் மூலம் தீவிரமடைந்து அநேகமான அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளில் நலிவான நிதியியல் நிலையினைப் பிரதிபலித்து குறிப்பிடத்தக்கள விரிவடைதலொன்றினைப் பதிவுசெய்தது. அதற்கமைய, 2020 காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையிலிருந்து அரசாங்கத்திற்குரித்தான வியாபாரத் தொழில்முயற்சிகளினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கொடுகடன் ரூ.184.2 பில்லியனால் அதிகரித்தது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் வெளிநாட்டு நாணயத்தில் கடன் பெறுதல் ஏறத்தாழ ரூ.74 பில்லியனால் அதிகரித்த போதிலும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2020இல் வங்கித்தொழில் முறைமையுடன் பாரிய ரூபாய் வைப்பு மீதிகளைப் பேணியது. அதேவேளை, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வங்கிக் கடன் பெறுதல் 2020 ஆண்டுகாலப்பகுதியில் 53.6 பில்லியனினால் அதிகரித்தது. இதற்குப் புறம்பாக, சிறிலங்கன் எயார்லைன்ஸ், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் இலங்கை மின்சார சபை என்பன மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட கொடுகடன், 2020 ஆண்டுகாலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்த அதேவேளை, இலங்கை துறைமுக அதிகார சபை உரிமம்பெற்ற வங்கிகளுக்கான அதன் பொறுப்புகளை ஆண்டுகாலப்பகுதியில் மீளச்செலுத்தியது.



வரைபடம் 7.14

வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கான கொடுகடன்




உலகளாவிய நோய்த்தொற்றின் தோற்றத்தின் மூலம் குறிப்பிடத்தக்களவு பாதிக்கப்பட்ட தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன், தளர்த்தப்பட்ட நானிய நிலைமைகளினால் துணையளிக்கப்பட்டு 2020 ஓகத்திலிருந்து படிப்படியான அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்திருந்தது. 2019இன் மிதமான கொடுகடன் வளர்ச்சியொன்றினைத் தொடர்ந்து 2020இன் முதலாவது காலாண்டுப் பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மூலமான தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சியில் சில மீட்சிகள் அவதானிக்கப்பட்ட போதிலும் கொவிட்-19 பரவல் மற்றும் அதனுடன் தொடர்புடைய முடக்கல் வழிமுறைகள் காரணமாக உத்வேகம் மாற்றமடைந்தது. பணச் சந்தையில் பாரியளவு திரவத்தன்மை மட்டங்கள் அத்துடன் ஒப்பீட்டளவில் குறைவான சந்தை வட்டி வீதங்கள் என்பவற்றுக்கு மத்தியில் 2020 ஏப்பிரலிலிருந்து குறைவான கொடுகடன் விரிவடைதலுக்கு உலகளாவிய நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் கடன்வழங்கலை நோக்கிய வங்கிகளின் இடர்நேர்வு தவிர்க்கும் நடத்தையின் காரணமாக தடைப்பட்ட கொடுகடன் வழங்கல் தூண்டுதலாக அமைந்தது. எனினும், மத்திய வங்கியின் சலுகைக் கடன் திட்டங்களின் நடைமுறைப்படுத்தலுடன் இணைந்து கடன் வழங்கல் வீதங்களை வரலாற்றிலேயே குறைந்த மட்டங்களுக்கு குறைத்தல் உள்ளடங்கலாக தளர்த்தப்பட்ட நானிய நிலைமைகளுக்கு பதிலிறுத்தி 2020 ஓகத்திலிருந்து தனியார் துறைக்கான கொடுகடனில் படிப்படியான மீட்சியொன்று அவதானிக்கப்பட்டது. அதற்கமைய, ஆண்டுகாலப்பகுதியில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் ரூ. 374.1 பில்லியனால் அதிகரித்து, 2020 இறுதியளவில் ஆண்டிற்கு ஆண்டு 6.5 சதவீதம் கொண்ட வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது.

தனியார் துறைக்கான கொடுகடன் 2020இன் இரண்டாமரையாண்டில் விரிவடைந்தமை பிரதானமாக தனிப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்கள் மூலம் தூண்டப்பட்டிருந்த அதேவேளை பொருளாதாரத்தின் வேளாண்மை, கைத்தொழில்

மற்றும் பணிகள் துறையிலுள்ள நடவடிக்கைகளுக்கான நேரடிக் கொடுகடன் ஆண்டுக்காலப்பகுதியில் குறைவாகவே காணப்பட்டது. வர்த்தக வங்கிகளின் தனியார் துறைக்கான கடன்கள் மற்றும் முற்பணங்கள் பற்றிய காலாண்டு அளவீட்டின் பிரகாரம் தனிப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்கள் வடிவிலான கொடுகடன் வளர்ச்சி 2020 இறுதியளவில் ஆண்டிற்கு ஆண்டு 15.1 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்தது. தனிப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களினுள் 2020 இறுதியளவில் நுகர்வோர் நீண்டகாலப் பாவணைக்குரிய துணைத் துறை ஆண்டிற்கு ஆண்டு 38.4 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. அதேவேளை, அடகு முற்பணங்களின் கீழ் வழங்கப்பட்ட கொடுகடனானது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களில் குறைப்பு மற்றும் அதிகரித்த தங்க விலைகள் என்பவற்றுடன் அத்தகைய கொடுகடனுக்கான அதிகரித்த விருப்பினை பிரதிபலித்து ஆண்டிற்கு ஆண்டு 17.9 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. எனினும், கடனட்டை முற்பணங்கள் 2019இன் இறுதியின் 22.9 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில் ஆண்டிற்கு ஆண்டு 2.5 சதவீதத்தினால் சுருக்கமடைந்தது. அதேவேளை, வேளாண்மை மற்றும் கடற்றொழிலுக்கான கொடுகடன் 2020 இறுதியளவில் ஆண்டிற்கு ஆண்டு 3.9 சதவீதம் கொண்ட மிதமான வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. இத்துறையினுள் தேயிலை, இறப்பர், தெங்கு துணைத் துறைகளுக்கான கொடுகடன் பாய்ச்சல்கள் 2020இல் விரிவடைதல்களைப் பதிவுசெய்த அதேவேளை, காய்கறிகள் மற்றும் பழச்செய்கை அத்துடன் சிறு உணவுப் பொருட்கள் மற்றும் கடற்றொழில் துணைத் துறைகளுக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 2019 இறுதியுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியில் சுருக்கங்களைப் பதிவுசெய்தன. அதேவேளை, கைத்தொழில் துறைக்கான கொடுகடன் வளர்ச்சி 2019 இறுதியின் 3.1 சதவீதத்திலிருந்து 2020 இறுதியளவில் ஆண்டிற்கு ஆண்டு 4.7 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. 2020இன் முந்திய பகுதியில் உலகளாவிய நோய்த்தொற்றுடன் தொடர்புடைய முடக்கல் மூலம் குறிப்பிடத்தக்களவு பாதிக்கப்பட்டிருந்த கட்டடவாக்கத்

வரைபடம் 7.15

முக்கிய துறைகளுக்கான தனியார் துறையின் கொடுகடனின் ஆண்டுக்காண்டு வளர்ச்சி (%)



7

துறை குறைவான வட்டி வீதங்கள் மூலம் துணையளிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க மீட்சியொன்றினைப் பதிவுசெய்தது. அதற்கமைய, கைத்தொழில் துறைக்கான மொத்தக் கொடுகடன் பாய்ச்சல்களில் ஏறத்தாழ 53 சதவீதத்திற்கு வகைகூறுகின்ற கைத்தொழில் துறையினுள் கட்டடவாக்க துணைத் துறைக்கான கொடுகடன் 2020 இறுதியில் ஆண்டிற்கு ஆண்டு 12.6 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. புடவைகள் மற்றும் ஆடைகள், மற்றும் உணவு மற்றும் குடிபானங்கள் போன்ற ஏனைய துணைத் துறைக்கான கொடுகடனும் 2020 இறுதியளவில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்தது. எனினும், உருவமைக்கப்பட்ட உலோக உற்பத்திகள், இயந்திர மற்றும் போக்குவரத்துச் சாதனங்கள் இரசாயனம், பெற்றோலியம், மருந்தாக்கல் பொருட்கள் மற்றும் நலக்கவனிப்பு மற்றும் இறப்பர் மற்றும் பிளாத்திக்குப் பொருட்கள் உலோகமல்லாத கனிம உற்பத்திகள் துணைத் துறைகளுக்கான கொடுகடன் 2019 இறுதியுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில் குறிப்பிடத்தக்களவு சுருக்கங்களைப் பதிவுசெய்தன. கொவிட்-19 நோய்ப்பரவல் அத்துடன் அதனுடன் தொடர்புடைய கட்டுப்பாட்டு வழிமுறைகள் என்பன இறக்குமதிக்க கட்டுப்பாடுகளுடன்


அட்டவணை 7.6
வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களின் துறைவாரியான விநியோகம்

துறை	ரூ. பில்லியன்			
	2019 முடிவில்	2020 முடிவில் (₹)	% பங்கு 2020	% மாற்றம் 2020
வேளாண்மை மற்றும் மீன்பிடி	471.1	489.7	7.7	3.9
இதில், தேயிலை	95.8	102.0	1.6	6.4
இறப்பர்	25.9	30.8	0.5	19.0
தெங்கு	24.7	27.8	0.4	12.7
நெல்	38.0	38.6	0.6	1.4
மரக்கறி, பழப்பயிர்ச்செய்கை மற்றும் சிறிய உணவுப் பயிர்கள் மீன்பிடி	30.8	29.2	0.5	-5.3
கைத்தொழில்	2,427.0	2,540.1	39.8	4.7
இதில், கட்டடவாக்கம்	1,197.6	1,348.6	21.1	12.6
உணவு மற்றும் குடிபானங்கள்	130.8	148.3	2.3	13.4
துணிகள் மற்றும் ஆடைகள்	214.6	235.1	3.7	9.5
உருவமைக்கப்பட்ட உலோக உற்பத்திகள், பொறிகள் மற்றும் போக்குவரத்துக்கருவிகள்	192.3	132.9	2.1	-30.9
பணிகள்	1,692.8	1,716.7	26.9	1.4
இதில், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம்	502.4	501.8	7.9	-0.1
சுற்றுலா	235.1	261.7	4.1	11.3
நிதி மற்றும் வியாபாரப் பணிகள்	370.6	350.1	5.5	-5.5
கப்பலேற்றல், வான்போக்குவரத்து மற்றும் சரக்கு பரிமாற்றம்	27.2	21.6	0.3	-20.6
தனிப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்கள் (₹)	1,418.5	1,632.1	25.6	15.1
இதில், நீண்ட கால நுகர்வு பொருட்கள்	239.1	330.8	5.2	38.4
அடகுபிடித்தல்	211.0	248.7	3.9	17.9
கடன் அட்டைகள்	131.0	127.8	2.0	-2.5
மொத்தம் (உ.)	6,009.4	6,378.6	100.0	6.1

(அ) வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்கள் என்பவற்றின் காலாண்டு அளவீட்டினை அடிப்படையாகக் கொண்டது.
(ஆ) கடன்கள், மேலதிக பற்றுக்கள் மற்றும் கழிவு செய்யப்பட்ட உண்டியல்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. சேகரிப்பு நிலையில் உள்ள காசு வியாபகங்கள் நீக்கப் பட்டுள்ளன.
(இ) தொகுத்தல் முறைமையில் உள்ள வித்தியாசங்கள் காரணமாக இந்த அட்டவணையில் உள்ள மொத்த பெறுமதியானது அட்டவணை 7.5 இல் உள்ள தனியார் துறைக்கான கொடுகடன் பெறுமதியிலிருந்து வேறுபடுகின்றது.
(ஈ) தற்காலிகமானது
(உ) 'கைத்தொழிலின்' கீழ் வகைப்படுத்தப்பட்ட 'கட்டடவாக்கம்' என வகைப்படுத்தப்பட்ட தனியார் விடையுடைய கடன்கள் நீக்கலாகவும் கடன் அட்டை முற்பணங்கள் உள்ளடக்கலாகவும்

இணைந்து ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்ட மெதுவடைதல் பணிகள் துறை நடவடிக்கைகளுக்கான கொடுகடனையும் பாதித்தது. அதற்கமைய, பணிகள் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் வளர்ச்சியானது 2019இன் இறுதியில் 3.1 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியில் ஆண்டிற்கு ஆண்டு 1.4 சதவீதத்திற்கு மெதுவடைந்தது. பணிகள் துறைக்கான கொடுகடனில் மெதுவடைதலுக்குப் பங்களித்து ஆண்டுகாலப்பகுதியில் தனிப்பட்ட ஊர்திகள் இறக்குமதியினைக் கட்டுப்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கை சார்ந்த வழிமுறைகளுக்கு மத்தியில் நிதியியல் மற்றும் வியாபாரப் பணிகள் துணைத் துறைக்கான கொடுகடன் வளர்ச்சியானது 2019 இறுதியின் 6.5 சதவீதம் கொண்ட சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில் 5.5 சதவீதத்தினால் சுருக்கமடைந்தது. மேலும், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் கப்பலேற்றல், விமான சேவை மற்றும் கப்பற்பொருள் அனுப்புதல் துணைத் துறைகளுக்கான கொடுகடன் பாய்ச்சல்களும் 2019 இறுதியுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில் சுருக்கமடைந்தன. உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு ஆதரவளிப்பதற்கான விசேட சலுகைக் கடன்கள் உள்ளடக்கலாக சுற்றுலாத் தொடர்புடைய கைத்தொழில்களுக்கு வழங்கப்பட்ட படுகடனை காலம்தாழ்த்திச் செலுத்துதல் மற்றும் ஏனைய வழிமுறைகள் எவ்வாறிருப்பினும் சுற்றுலாத் துணைத் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 2020 இறுதியில் விரிவடைந்தது. மேலும், வர்த்தக வங்கிகள் மூலமான தனியார் துறைக்கான நிலுவையாகவுள்ள கொடுகடன் முதிர்ச்சி நியதிகளில், குறுகியகால கொடுகடன் வசதிகளில் மெதுவடைதலொன்று அவதானிக்கப்பட்ட அதேவேளை நடுத்தர மற்றும் நீண்டகாலக் கொடுகடனில் விரிவடைதலொன்று அவதானிக்கப்பட்டு குறைந்த வட்டி வீதங்களிலிருந்து நன்மையடைவதற்கு வாடிக்கையாளர் கடன் சொத்துப் பட்டியலில் நீண்ட முதிர்ச்சியினை நோக்கிய சாத்தியமான மாறுதலொன்றினைக் காண்பித்தது. ஒட்டுமொத்தமாக தனிப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களில் அதிகரிப்பு 2020 ஆண்டுகாலப்பகுதியில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனில் விரிவாக்கத்திற்கு ஏறத்தாழ 58

வரைபடம் 7.16
நாணயக் கூட்டுக்களின் ஆண்டுக்காண்டு வளர்ச்சி



அட்டவணை 7.7

வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட வெளிநின்ற கொடுகடனின் முதிர்ச்சிப் பகுப்பாய்வு (அ) (ஆ)

துறை	முதிர்வு	திசெம்பர் 2019		திசெம்பர் 2020 (இ)	
		% பங்கு	% வளர்ச்சி	% பங்கு	% வளர்ச்சி
வேளாண்மை மற்றும் மீன்பிடி	குறுங்காலம்	4.8	-1.2	4.5	-1.7
	நடுத்தரகாலம்	1.9	3.5	1.7	-5.3
	நீண்டகாலம்	1.1	1.3	1.5	44.0
கைத்தொழில்	குறுங்காலம்	13.5	-0.2	11.5	-9.2
	நடுத்தரகாலம்	9.0	1.2	8.5	0.1
	நீண்டகாலம்	17.9	6.8	19.8	17.4
பணிகள்	குறுங்காலம்	10.5	-0.6	8.6	-12.6
	நடுத்தரகாலம்	9.2	1.9	9.1	4.3
	நீண்டகாலம்	8.5	9.8	9.2	15.6
தனிப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்கள்	குறுங்காலம்	10.2	14.5	9.2	-3.6
	நடுத்தரகாலம்	5.3	10.5	5.5	10.4
	நீண்டகாலம்	8.1	9.7	10.8	41.5
மொத்தம்	குறுங்காலம்	39.0	3.0	33.9	-7.7
	நடுத்தரகாலம்	25.5	3.4	24.8	5.5
	நீண்டகாலம்	35.6	8.0	41.3	23.3

மூலம்: இலங்கை மத்திய வங்கி

(அ) வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களின் காலவாண்டு அளவீட்டினை அடிப்படையாக கொண்டது.

(ஆ) கொடுகடனின் வகைப்படுத்தலானது ஆரம்ப முதிர்ச்சியினை அடிப்படையாக கொண்டதுடன் அது பின்வருமாறு: ஒரு வருடம் வரை - குறுங்காலம், ஒரு வருடத்திற்கும் ஐந்து வருடத்திற்கும் இடையில் - நடுத்தர காலம், ஐந்து வருடத்திற்கு மேல் - நீண்டகாலம்.

(இ) தற்காலிகமானது

சதவீதம் பங்களிப்புச் செய்த அதேவேளை, கைத்தொழில், வணிக மற்றும் வேளாண்மை மற்றும் கடற்றொழில் துறைகளுக்கான கொடுகடனில் அதிகரிப்பு ஆண்டுகாலப்பகுதியில் தனியார் துறைக்கான கொடுகடன் விரிவாக்கத்திற்கு முறையே ஏறத்தாழ 31 சதவீதம், 6 சதவீதம் மற்றும் 5 சதவீதம் பங்களிப்புச் செய்தன. பொருளாதாரத்தின் உற்பத்தித்திறன்மிக்க துறைகளுக்கான கொடுகடனில் விரிவாக்கம் போதிய மட்டத்தில் காணப்படாமையினால் மத்திய வங்கியானது வங்கித்தொழில் சமூகத்தின் ஆதரவுடன் நுண்பாக, சிறிய, நடுத்தர தொழில்முயற்சித் துறைக்கு கடன் வழங்குதல் மீது வங்கிகளுக்கான முன்னுரிமைத் துறைக் கடன் வழங்கல் இலக்குகளை சனவரி 2021இல் அறிவித்தது.

விரிந்த பணம் (M₁)

நிதியியல் அளவீட்டினைப் பயன்படுத்தி அளவிடப்பட்டவாறான¹³ விரிந்த பணநிரம்பலின் (M₁) வளர்ச்சி 2020இன் இறுதியளவில் உரிமம்பெற்ற வங்கிகளின் தேறிய உள்ளாட்டுச் சொத்துக்களில் விரிவாக்கத்தின் மூலம் முன்னிலை வகித்து 2020 இறுதியளவில் ஆண்டிற்கு ஆண்டு 21.4 சதவீதத்திற்கு வளர்ச்சியடைந்தது. விரிந்த பண வழங்கல் சொத்துப் பக்கத்தில் தேறிய உள்ளாட்டுச் சொத்துக்களில் அதிகரிப்பிற்குப் பங்களித்து உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் உள்ளாட்டுக் கொடுகடன் 2020 காலப்பகுதியில் ரூ.250.7 பில்லியனாக அதிகரித்த அதேவேளை, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் உள்ளாட்டுக் கொடுகடன் ஆண்டுகாலப்பகுதியில் ரூ.2.8 பில்லியன் கொண்ட

சுருக்கத்தினைப் பதிவுசெய்தது. விரிந்த பணநிரம்பலின் உள்ளாட்டுக் கொடுகடனினால், ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன் 2020 ஆண்டுகாலப்பகுதியில் ரூ.1,882.8 பில்லியனாக குறிப்பிடத்தக்களவு அதிகரித்த அதேவேளை, உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மூலமான அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன் 2020 ஆண்டுகாலப்பகுதியில் முறையே ரூ.128.4 பில்லியனாகவும் ரூ.2.3 பில்லியனாகவும் அதிகரித்தன. விரிந்த பணநிரம்பலின் பிரகாரம் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 2020 ஆண்டுகாலப்பகுதியில் ரூ.491.3 பில்லியனாக அதிகரித்து 2019இன் இறுதியில் ஆண்டிற்கு ஆண்டு 3.9 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில் 6.3 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. விரிந்த பணநிரம்பலின் பிரகாரம் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனில் விரிவடைதலுக்கு ஏறத்தாழ 25 சதவீதம் பங்களிப்புச் செய்து உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளால் தனியார் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 2020 ஆண்டுகாலப்பகுதியில் ரூ.122.3 பில்லியனாக கணிசமாக அதிகரித்து 15.0 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. எனினும், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் ஆண்டுகாலப்பகுதியில் ரூ.5.1 பில்லியனாக சுருக்கமடைந்து 2020 இறுதியில் 0.4 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு சுருக்கத்தினைத் தோற்றுவித்தது. ஊர்தி இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் துறையில் உயர்வான செயற்பாட்டிற்கு கடன்களின் காரணமாக அதிகரித்த இடர்நேர்வு தவிர்ப்பு என்பனவற்றுக்கு மத்தியில் ஊர்திகளுடன் தொடர்புடைய கடன்களில்

13 நிதியியல் அளவீடானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் மத்திய வங்கிக்கும் மேலதிகமாக உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் உள்ளடங்கலாக அனைத்து வைப்பு ஏற்கின்ற நிறுவனங்களையும் உள்ளடக்கி பரந்தளவிலான திரவத்தன்மை பற்றிய அளவீடொன்றினை வழங்குகின்றது.

அட்டவணை 7.8
விரிந்த பணத்தின் (M₄) சொத்துப்பக்கம்
(நிதியியல் அளவீட்டின்படி கணிப்பிடப்பட்டது)

விடயம்	2019 முடிவில் (அ)	2020 முடிவில் (அ)	மாற்றம்			
			2019 (அ)		2020	
			தொகை	%	தொகை	%
நிதியியல் அளவீடு (M ₄)	9,444.5	11,461.9	714.9	8.2	2,017.4	21.4
உள்ளார்ந்த காரணிகள்						
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	88.8	-217.1	222.4	166.4	-305.9	-344.6
நாணய அதிகாரசபைகள் (இ)	896.0	526.8	145.5	19.4	-369.2	-41.2
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்	-795.3	-736.2	22.3	2.7	59.0	7.4
உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள்	-11.9	-7.6	54.7	82.1	4.3	36.0
தேறிய உள்ளநாட்டுச் சொத்துக்கள்	9,355.8	11,679.0	492.5	5.6	2,323.2	24.8
உள்ளநாட்டுக் கொடுகடன்	12,094.2	14,652.4	737.6	6.5	2,558.3	21.2
அரசிற்கான தேறிய கொடுகடன்	3,483.0	5,365.7	382.9	12.4	1,882.8	54.1
நாணய அதிகாரசபைகள்	363.0	868.9	-109.8	-23.2	505.9	139.3
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்	2,432.9	3,679.2	389.0	19.0	1,246.3	51.2
உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	613.9	742.2	95.3	18.4	128.4	20.9
உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள்	73.2	75.5	8.41	13.0	2.30	3.1
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன்	818.0	1,002.2	62.6	8.3	184.2	22.5
தனியாருறைக்கான கொடுகடன்	7,793.3	8,284.5	292.1	3.9	491.3	6.3
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்	5,796.9	6,170.9	235.5	4.2	374.1	6.5
உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	814.2	936.5	60.3	8.0	122.3	15.0
உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள்	1,182.2	1,177.1	-3.7	-0.3	-5.1	-0.4
ஏனைய விடயங்கள் (தேறிய) (ஈ)	-2,738.4	-2,973.4	-245.1	-9.8	-235.1	-8.6

(அ) திருத்தப்பட்டது

(ஆ) தற்காலிகமானது

(இ) மத்திய வங்கின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் அதேபோன்று அரசு கணக்குகள் திணைக்களத்தினால் அறிக்கையிடப்பட்ட அரசிற்கான அரசு முகவர் நிலுவைகள் என்பவற்றை இது உள்ளடக்குகின்றது

(ஈ) ஏனைய சொத்துக்களுக்கும் ஏனைய பொறுப்புக்களுக்கும் இடையிலான வேறுபாடாகக் கணக்கிடப்படுகிறது

மூலம் : இலங்கை மத்திய வங்கி

மெதுவடைதல் இதற்கு காரணமாக அமைந்திருக்கக்கூடும். விரிந்த பணநிரம்பலின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் 2020 ஆண்டுகாலப்பகுதியில் சுருக்கமடைந்த போதிலும் வெளிநாட்டுப் பொறுப்புக்களின் வீழ்ச்சியின் காரணமாக ஆண்டுகாலப்பகுதியில் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் 4.3 பில்லியனால் அதிகரித்தன. விரிந்த பணநிரம்பலின் பொறுப்புக்கள் பக்கத்திலிருந்து நோக்குகையில் பொதுமக்களால் வைத்திருக்கப்படும் மொத்த கால மற்றும் சேமிப்பு வைப்புக்கள் 2019 இறுதியின் ஆண்டிற்கு ஆண்டு 8.5 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில் ஆண்டிற்கு ஆண்டு 20.0 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுடன் வைத்திருக்கப்படும் கால மற்றும் சேமிப்பு வைப்புக்கள் 2019 இறுதியின் 17.8 சதவீதத்துடன்

ஒப்பிடுகையில் 2020 இறுதியளவில் ஆண்டிற்கு ஆண்டு 21.6 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்தது. எனினும், சில நிதிக் கம்பனிகளின் உரிமங்களும் வியாபார நடவடிக்கைகளும் முடிவுறுத்தப்பட்ட தாக்கத்தினையும் அதேபோன்று உலகளாவிய நோய்த்தொற்றுக்கு மத்தியில் தீவிரமடைந்த நிச்சயமின்மை காரணமாக வைப்புக்கள் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளிடமிருந்து வங்கித்தொழில் துறை நிறுவனங்களுக்கு படிப்படியாக மாறுதலடைந்தமையினையும் பிரதிபலித்து உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுடனான கால மற்றும் சேமிப்பு வைப்புக்கள் 2019 இறுதியில் ஆண்டிற்கு ஆண்டு 4.9 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியளவின் ஆண்டிற்கு ஆண்டு 0.7 சதவீதத்தினால் சிறிதளவு சுருக்கமடைந்தது.

